

ஜூலை 2015 July | இதழ் 294 ISSUE

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

யாழ்ப்பாணத்தில் யோகா தீர்ம் - ஜூன் 21



25 வது ஆண்டு
25th Year

ஆசிரியரிடமிருந்து

From the Editor



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991

P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canada

தொலைபேசி
416 920 9250
தொலைநகல்
416 921 6576

மின்னஞ்சல்
tamilinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழ் தகவல் நிலையம்,
ரொண்ட்ரா &
தமிழ் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு
அகிலன் அசோவியேற்ஸ்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்

இணை ஆசிரியர்
ஹஞ்சி திரு

உதவி ஆசிரியர் & தயாரிப்பு
முகாமையாளர்
சசி புத்மநாதன்

உதவி ஆசிரியர்கள்
குயினர்ஸ் துரைசிங்கம்
அணோஜினி குமாரதாசன்

முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்துமார்

விற்யோக இணைப்பாளர்
இ. சிவலிங்கம்

பொதுமக்கள் தொடர்பு
என். குமாரதாசன்
ப. சிவக்பிரமணியம்
பொன். சிவதுமாரன்

தொழில்நுட்ப உதவி
ஹருன் கிறாப்

மாதாந்தம்
5000 பிரதிகள்

ஆண்டு மலர்
6000 பிரதிகள்

காகமும் இரத்த வாந்தியும்!

கனடிய மத்திய அரசு புதிய பிரஜாவரிமைச் (குடியுரிமை) சட்டமொன்றை கடந்த மாதம் 11ம் திதி நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

2014ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இச்சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றிய போதிலும், பகுதி பகுதியாகச் சில விடயங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பின்னர், முழுமையானதாகக் கடந்த மாதமே இது அமுலுக்கு வந்ததை இங்கு கவனிக்க வேண்டும்.

இதில் முக்கியமாகக் கூறப்பட்டுள்ள ‘கனடியப் பிரஜாவரிமை மீஸப்பேறல்’ என்ற அம்சமே இப்போது பிரதான பேசுபொருளாகவுள்ளது.

இது தொடர்பான முன்னுக்குப்பின் முரணான சில தகவல்களைக் கணாடவிலும் வெளிநாடுகளிலுமின் தமிழ் ஊடகங்கள் பிரசாரப்படுத்தி அப்பாவி மக்களைக் குழப்பத்திலாழ்த்தின என்பதை முதலிலேயே இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

கனடாவில் குடியேறிய வெளிநாட்டவரொருவரின் பிரஜாவரிமையை மீஸப்பேறல் (Revoke Canadian Citizenship) என்பது ஒரு புதிய விடயமல்ல. இது ஏற்கனவே கனடிச் சட்டத்தில் உள்ள ஒன்றுதான்.

ஆனால் புதிய சட்டத்தில் இதனைச் சுற்று விரிவாக்கி, மீஸப்பேறல் நடைமுறை வேகமாக்கப்படுவதே பலரின் அச்சத்துக்குக் காரணமாக அமைந்தது போலும்!

‘கனடியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையிலும், பயங்கரவாதம் - சதித்திட்டம் - உளவு பார்த்தல் போன்றவைகளில் ஈடுபடுவர்களினதும், கனடாவிடன் ஆயுத மோதல்களில் ஈடுபடுவர்கள், திட்டமிட்ட ஆயுதக் குழுக்களில் பங்குபற்றுவாய்க்களும் பிரஜாவரிமையை மீஸப்பேறும் அதிகாரம்’ என்பது புதிய சட்டம் கூறும் வாசகம். அதற்கான வியாக்கியானம் சரியான விளக்கமாக இங்கு வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் மூன்று இலட்சம் வரையான இலங்கைத் தமிழர்களில் கூமர் 140,000 பேர் கனடியப் பிரஜாவரிமையைப் பெற்றவர்கள் என்ற தரவை அடிப்படையாக வைத்து, இவர்கள் அவைவரும் புதிய சட்டத்தின் அடிப்படையில் கனடியப் பிரஜாவரிமையை இழக்கும் அப்பயத்தை எதிர்நோக்குகின்றனர் ... என முதலில் என ஒரு ஊடகம் செய்தி பரப்பியது.

‘யாத்சான் கொப்பி’ என்ற பாணியில் இதனை மற்றைய தமிழ் ஊடகங்களும் பிரதி பண்ணி வெளியிட, போதாக்குறைக்கு இலங்கையிலுள்ள பிரதான தமிழ் ஊடகங்கள் மட்டுமன்றி ஆங்கில-சிங்கள ஊடகங்களும் ‘மகிழ்ச்சியிடன்’ மறுபிரகரம் செய்ய, அப்பாவி மகாஜனங்கள் நிம்மதியின்றிக் குழப்பமடைந்தனர்.

இறுதியில் இது தொடர்பான விளக்கத்தைக் கனடிய குடிவரவு பிரஜாவரிமை அமைச்சரே வழங்கி, அநாவசியமான அச்சத்தைப் போக்க நேரிட்டது.

விளக்காத விடயமொன்றை தவறான அர்த்தத்தில் மக்களுக்குப் பயமேற்படுத்தும் முறையில் செய்தியாக்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை, இதனாடாக அவைவரும் புரிந்து கொண்டிருப்பர்.

அதிலும், கனடா சம்பந்தப்பட்ட செய்தியைக் கனடிய அரசு நிர்வாகத்திடம் சரி பார்த்து தவறின்றி விபரமாக வெளியிடப் போதிய வசதிகளிருந்தும் அதனைச் செய்த்தவறிய கனடிய ஊடகங்களுக்கு, ‘காகமொன்று இரத்தம் இரத்தமாக வாந்தி எடுத்த’ கதையை நினைவூட்டுவதைத் தவிர வேறொன்றை சொல்லமுடியும்?

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991

P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canada

Tel: 416 920 9250
Fax: 416 921 6576

email
tamilinfo@sympatico.ca

Produced by
Elam Thamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)

Published by
Ahilan Associates

Editor in chief
Thiru S. Thiruchelvam

Associate Editor
Ranji Thiru

Assistant Editor and
Production Manager
Sasi Pathmanathan

Assistant Editors
Quintus Thuraisingham
Anojoni Kumaradasan

Manager
R. R. Rajkumar

Circulation Coordinator
R. Sivalingam

Public Relation
N. Kumaradasan
P. Sivasubramaniam
Pon. Sivakumaran

Technical Support
Haran Graph

Monthly
5000 Copies

Annual
6000 Copies

Canada's New Citizenship Act : Key changes

The new residency requirements require you to be: Living in Canada for 4 years (1,460 days) out of 6 years for citizenship eligibility; Physically present in Canada for 183 days (minimum) per year in 4 out of 6 years. In addition, you: Cannot count time spent as a non-permanent resident (non-PR) toward residence for citizenship; Must prove that you "intend to reside" in Canada.

Citizenship applicants ages 14-64
Must meet language requirements, and pass the citizenship test; Must meet knowledge requirement in English or French (cannot use an interpreter).

If you are a Lost Canadian born before 1947, you and your 1st generation children born abroad will be granted Canadian citizenship.

The Citizenship and Immigration Canada (CIC) Minister can decide to grant citizenship on a discretionary basis.

The amended Act defines what a complete citizenship application is what evidence you must provide when applying.

There is a 1-step decision-making process to decide on whether to accept your citizenship application.

You must file Canadian income taxes to be eligible for citizenship.

If you have domestic and/or foreign criminal charges and convictions you cannot get Canadian citizenship.

The Citizenship and Immigration Canada (CIC) Minister can revoke your citizenship, if it is a routine case. The Federal Court decides whether to revoke your citizenship, if it is a complex case (e.g. war crimes, crimes
(Contd. on Page 28)

பிரஜாவுரிமை பெறுவதைக் கடுமையாக்கும் கனடாவின் புதிய பிரஜாவுரிமைச் சட்டம் முழுமையாக அமுலுக்கு வந்துள்ளது!

- * விண்ணப்பதாரிகள் கடந்த 6 வருடங்களுள் 1460 நாட்கள் கனடாவுக்குள் வசித்திருக்க வேண்டும்.
- * 14-64 வயதுக்குட்பட்டவர்கள் பிரஜாவுரிமைப் பரீட்சை எழுதவேண்டியது கட்டாயம்.

கனடாவில் நிரந்தரக் குடியிரிமை (Permanent Residents) பெற்றவர்கள் கனடியப் பிரஜாவுரிமை பெறுவதிலுள்ள சட்டங்கள் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட புதிய பிரஜாவுரிமைச் சட்டம் கடந்த மாதம் 11ம் திகதியிலிருந்து முழுமையாக அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட இப்புதிய சட்டத்தின் சில அம்சங்கள் ஏற்கனவே பகுதி பகுதியாகச் செயற்படுத்தப்பட்டனவாயினும், முழு விதிகளும் இப்போதே அமுலுக்கு வந்துள்ளன.

பிரஜாவுரிமைக்கு விண்ணப்பம் செய்வார்கள் கனடாவுக்குள் வசித்திருக்க வேண்டிய காலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரஜாவுரிமைக்கு விண்ணப்பம் செய்யும் ஒருவர், அதற்கு முன்னெண்யதான் ஆறு வருடங்களுக்குள் கட்டாயமாக 1460 நாட்கள் (நான்கு வருடங்கள்) கனடாவுக்குள் வசித்திருக்க வேண்டும். அதேசமயம், நான்கு வருடங்களும் வருடமொன்றுக்கு 183 நாட்களுக்குக் குறையாது வசித்திருக்க வேண்டும். கனடாவில் வசிப்பில் ஒருவருக்கு இருக்கும் பின்னப்பை நிருபிப்பதாக அமையவேண்டுமென்பதே இதன் நோக்கம்.

முன்னைய சட்டத்தின் கீழ் ஒருவர் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னர் கனடாவில் வசித்த காலத்தில் அறைவாசி நாட்களுக்கு வழங்கிய கழிவுச் சலுகை, புதிய சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானதாகும். இதன்படி, முன்னைய ஆறு வருடங்களில் 1460 நாட்கள் வசித்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

அடுத்த முக்கிய அம்சமாக வயதெல்லை மாற்றத்தைக் கவனிக்கலாம். 14 வயதுக்கும் 64 வயதுக்குமிடையிலான ஒவ்வொருவரும் ஆங்கிலம் அல்லது பிரேரங்க மொழிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும். இதற்காக சில கற்கைநெறிகளில் சித்தியடைந்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சைக்கு மொழிபெயர்ப்பாளர் வசதியைப் பயன்படுத்த முடியாது.

முன்னைய சட்டத்தின் கீழ் பரீட்சைக்கான வயதெல்லை 18 முதல் 54 ஆகவிருந்தது. புதிய சட்டத்தின் கீழ் வயது வந்தோருக்கு பரீட்சையற்ற வசதி 64 வயதுக்குப் பின்னர் மட்டுமே உண்டு.

பிரஜாவுரிமைக்கு விண்ணப்பம் செய்வார்கள் கனடாவின் வருமானவரியைத் தவறாது செலுத்தியிருக்கவேண்டியது முக்கியமான விதிகளில் ஒன்று. வரிமானவரி செலுத்தாவதற்கான பிரஜாவுரிமை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

கனடாவுக்குள் அல்லது வெளிநாடோன்றில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு (Criminal charges) உள்ளானவர்களுக்கு பிரஜாவுரிமை மறுக்கப்படும்.

யுத்தக்குற்றம் புரிந்தவர்கள், மனிதகுலத்துக்கு எதிராக குற்றம் புரிந்தவர்கள், பயங்கரவாதம் - சதித்திட்டம்- அரசுக்கு எதிரான செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டவர்களின் பிரஜாவுரிமையை மீளப்பெறும் அதிகாரம் புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. (இது தொடர்பான விபரம் இரண்டாம் பக்கத்திலுள்ளது).



பூரணமாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை ஒற்றைத் தடுத்தில் வேகமாகப் பரிசீலனை செய்து, குறைந்த காலத்தில் பிரஜாவுரிமைப் பரீட்சைக்குத் தோற்றவும், விரைவாக பிரஜாவுரிமையை வழங்கவும் புதிய சட்டம் இடமளிக்கிறது.●

நூல்



நஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

உலக அழிவின் 6ம் கட்ட காலம் ஆரம்பமாகிவிட்டதாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய இனமான டெட்சோர் இனம் அழிவடைய ஆரம்பித்த காலத்திலிருந்தே உலகின் அழிவு காலம் ஆரம்பமானது. இதன் பல்வேறு கட்டங்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. தற்போது ஆரம்பமாகியுள்ள ஆழாம் கட்ட காலத்தில் உயிரினங்களின் அழிவு வேகம் நூறு மடங்கு அதிகரித்துக் காணப்படுமென விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

உலகின் மிகவேகமான 'இன்டர்நெட்' வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய திட்டத்தை 'பெல் கண்டா' நிறுவனம் அறிவித்துள்ளது. வடஅமெரிக்கா முழுவதற்குமான இத்திட்டத்துக்கு 1.4 பில்லியன் டாலர்கள் செலவிடப்படவுள்ளது. இந்த அதிவேகவசதி முதலில் ரொறங்ரோவில் ஹாபர்ஸ்-ப்ரோான்ட், விலோடேல், ரீஜன்ட் பார்க், டிஸ்ரிவரி பிரதேசம் ஆகியவற்றில் அறிமுகமாகும். 2017ம் ஆண்டில் வடஅமெரிக்கா முழுவதும் இந்த வசதி கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாறியோ மாகாணப் பாடசாலைகளின் விடுமுறை கடந்த மாதம் 26ம் திகதி ஆரம்பமானது. கனிஷ்ட பாடசாலை ஆசிரியர்களின் சட்டப்படியான வேலை காரணத்தால் இங்கு கல்வி பயிறும் சுமார் 500,000 மாணவர்களுக்கு இம்முறை அவர்களுக்கான 'றிப்போர்ட் கார்ட்' வழங்கப்படவில்லை. இதனால் பேற்றோர் மிகவும் கவலையடைந்துள்ளதுடன், அடுத்த கல்வியாண்டில் புதிதாகச் சேரவுள்ள மாணவர்களின் நிலையையும் அறியமுடியாதுள்ளனர்.

கியிபெக் மாநிலத்தில் வாழும் புகைபிடிப்பாளர்களுக்கு 12.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை அங்குள்ள சிகரட் தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டசடாக வழங்க கியிபெக் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகைத்தலால் பாவனையாளர்களுக்கு நிகழும் பாதிப்புகளைக் குறிப்பிட்ட முன்று சிகரட் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளில் முறையாகத் தெரிவிக்காத காரணத்துக்காகவே அவைகளுக்கு இந்தத் தண்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரொறங்ரோவில் நிலத்தின் கீழான தொடருந்து நிலையங்களில் (சப்வே நிலையங்கள்) செல்லிடத் தொலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடிய வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'வின்ட் மொபைல்' பாவனையாளர்கள் இந்த வசதியை ஏற்கனவே பெற்றுள்ளனர். சுகல் செல்லிடத் தொலைபேசிச் சேவைகளுக்கும் இந்த வசதியை நிலத்தின் கீழான தொடருந்து நிலையங்களில் ஏற்படுத்தும் உரிமீம் 'வின்ட் மொபைல்' நிறுவத்துக்கே வழங்க ரி. ரி. சி. நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

வீதிகளில் செல்பவர்களைக் கண்டபடியாகவும் எழுந்தமானமாகவும் நிறுத்தி அவர்களைப் பற்றிய விபரங்களைப் பெறும் 'கார்டிங்' முறையை முற்றாக நிறுத்த ரொறங்ரோ பொலிசர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது ஒரு பாரட்சமான நடவடிக்கை என்று பல காலமாக குற்றங்காட்டப்பட்டுவந்தது. 'கார்டிங்' நடைமுறை கறுப்பினத்தவர்களையே அதிகமாக இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகவும், பத்து மடங்கு அதிகமாக இவர்களே காணப்பட்டதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றாறியோவில் வசிக்கும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களின் சட்டச் சேவைக்கென கூடிய நிதியைப் புதிய வரவு செலவுத் திட்டத்தில் மாகாண அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. 'இலவச சட்ட உதவி'க்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியால் இங்குள்ள சுமார் நான்கு லட்சம் குடும்பங்கள் நன்மை பெறவுள்ளன. முன்னர் எப்போதும் குற்றங்கெயல்களில் ஈடுபட்டிராதவர்களே இந்தச் சட்ட உதவியை இலகுவாகப் பெறக்கூடியதாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கருத்துக் கணிப்பு:

என். டி. பி. முதலிடத்தில் சிறந்த பிரதமர் ஹாப்பர் லிபரல் கட்சி மூன்றாமிடம்

கனடிய மத்திய அரசுக்கான தேர்தல் இந்த வருடம் அக்டோபர் மாதம் 19ம் திகதி நடத்தப்பட வேண்டுமென்பது தேர்தல் சட்டம். சிலவேளை அதற்கு முன்னால் தேர்தல் நடைபெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னோடியாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. 'அங்குல் ரீட்' என்னும் கருத்துக் கணிப்பு பின்வருமாறு தெரிவித்துள்ளது:

தோமஸ் மல்கெயர் தலைமையிலான என். டி. பி. கட்சி 36 வீத ஆதரவு பெற்று முன்னணியில் நிற்கின்றது. ஸ்டைன் ஹாப்பரின் கன்சர்வேடிவ் கட்சி 33 வீதமும், ஜஸ்ரின் ரூடோவின் லிபரல் கட்சி 23 வீதமும் பெற்று முறையே இரண்டாம் முன்றாமிடத்திலுள்ளன. சிறந்த பிரதமர் என்ற வரிசையில் ஸ்டைன் ஹாப்பரே முதலிடத்தில் நிற்கிறார். தோமஸ் மல்கெயர் இரண்டாமிடத்திலும், ஜஸ்ரின் ரூடோ முன்றாவது இடத்திலும் உள்ளனர்.

கவனயீன வாகன சாரதிகளுக்கு அபராதம் 1000 டாலர்கள் வரை!

வாகனங்களைச் செலுத்தும்போது கவனயீனாக நடந்து கொள்ளுதல், தொலைபேசியைக் கையில் வைத்து உரையாடுதல், குறுஞ்செய்தி அனுப்புதல் போன்ற குற்றங்கெயல்களுக்கான அபராதத் தொகையை இரட்டிப்பாக்கும் சட்டத்தை ஒன்றாறியோ மாகாண அரசு நிறைவேற்றியுள்ளது.

புதிய சட்டத்தின் பிரகாரம் இக்குற்றங்களுக்கான அபராதத் தொகை 500 டாலர்களிலிருந்து 1000 டாலர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான அபராதமாக ஏற்கனவே 60 டாலர்களிலிருந்து 500 டாலர்களே விதிக்கப்பட்டிருந்தது. சைக்கிள் ஓட்டுபவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் வாகனங்களின் கதவுகளைத் திறப்பது, பாதசாரிகள் தமக்கான கடப்புகளை முற்றாகக் கடந்து செல்வதற்கு முன்னர் வாகனங்களை ஓட்டுதல் ஆகியவையும் மேற்சொல்லப்பட்ட கூடிய அபராத குற்றங்களுக்குள் அடங்கும்.

சைக்கிள் ஓட்டுபவர்கள் அதனை ஒளியேற்றி அடையாளம் காட்டத் தவறுவது அல்லது அதனை வெளிப்படுத்தத் தவறுவது ஆகியவற்றுக்கான அபராதம் 60 டாலர்கள் முதல் 500 டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Canada takes a step back on Immigration policy

Canadian Citizenship is harder and more

By Harald Bauder and Ratna Omidvar

For decades, Canada has been considered an international leader in integrating newcomers. It's a proud part of our national narrative. But new data shows this long-established wisdom may no longer hold true.

The new data from the Migrant Integration Policy Index, or MIPEX, which will be officially released at Ryerson University on Wednesday, reveal that Canada's performance has declined. Yes, our score dropped by only one point, but this is Canada's first dip since it was added to the index in 2008.

The one-point drop marks a turning point in our trajectory as a leader among countries that welcome newcomers. And it is likely only the start. It comes at the end of a decade of seismic change in Canadian immigration, the results of which we are only beginning to see.

"Canada's lower MIPEX score raises serious questions about the intentions and impact of the government's new turn on immigration policies," said Thomas Huddleston of the Migration Policy Group in Brussels, which compiles the index scores and has been tracking international performance since 2006.

Over the last year, the Ryerson Centre for Immigration and Settlement and the Global Diversity Exchange contributed to the index by collecting information on newcomer integration along a range of social and political dimensions.

We found that, especially on the issues of family reunification and access to citizenship, Canada is moving backwards.

Becoming a Canadian is harder now than it was just a few years ago. The MIPEX scores indicate a steady decline in "access to nationality" from 71 points (out of a maximum of 100) in 2010 to 67 points in 2015. On the question of whether Canadian citizenship and status is "secure from state arbitrariness," Canada scores a meagre 23 points, well below Australia, New Zealand, the United States or the European average.

This poor performance reflects recent policy changes. Ottawa has raised the fee for citizenship applications to more than \$500 for an adult (a markup of 430 per cent since 2013) and made the citizenship test more difficult to pass. For the first time, Ottawa is now able to revoke Canadian citizenship from dual citizens if they are deemed to have committed certain crimes against the state. The government's choice of revoking citizenship as opposed to using the existing criminal justice system is an indication of its tendency to view immigrants as something other than Canadians, even when that's what they are.

The consequence of Ottawa's restrictive policies is that fewer immigrants are becoming Canadian citizens. An estimated 26 per cent of immigrants who landed in Canada in 2008

became Canadian citizens. This figure compares to 79 per cent who landed in 2000. Is that a problem? It is when these non-citizens are paying taxes, sending their children to school, and are committed to Canada, in big ways and small.

Although Canada has traditionally scored highly on family reunification, its scores are declining there too. Of particular concern, the score measuring eligibility for sponsoring family members dropped from 79 in 2010 to 64 in 2015.

It is now more difficult for immigrants to sponsor their loved ones. In 2013, Canada admitted almost 80,000 newcomers, or 27 per cent of all immigrants to Canada, under the family stream. These immigrants are crucial to a successful settlement and integration experience because they provide social supports ranging from supplementary income to daycare and emotional assistance.

Ottawa has made numerous recent changes to family reunification policies. These measures include raising the sponsorship commitment from 10 to 20 years, increasing the income requirement for sponsoring parents and grandparents by 30 per cent, and instituting a longer period during which a sponsor must meet this requirement. These restrictions, according to the MIPEX report, "expect immigrant families to live up to standards that many national families could not."

The younger generation too will find joining their families in Canada more difficult. The federal government reduced the age of dependants from 22 to 19, and exceptions for full-time students or financially dependent children are no longer made.

Ottawa has failed in our eyes to provide a convincing justification for these changes. Many dependants and elderly family members seem to be excluded not because they would be eligible for social benefits but simply because they are from low-income families.

Canada has a story of exceptionalism to tell and it is widely regarded by others as model in how it manages immigration and succeeds in integrating immigrants. However, the evidence now tells another story, one that is somewhat more tarnished than we know.

The new data signals a shift and encourages us to reflect on the most alarming trends and redirect where necessary. But there is good mixed in with the bad. Canada still leads in labour market integration, anti-discrimination and creating a sense of belonging for newcomers. The one-point drop is smoke and not fire.

Harald Bauder is academic director of the Ryerson Centre for Immigration and Settlement and a professor at Ryerson University. **Ratna Omidvar** is executive director of the Global Diversity Exchange and Adjunct Professor at the Ted Rogers School of Business Management, Ryerson University●



டாக்டர் எம். கே. முருகானந்தன்

நீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்

“எனக்கு கண் நல்லாத் தெரியுது. நான் ஏன் கண் டாக்டர்ட்டை போக வேணும்” என அவர் ஆச்சரியப்பட்டார். அவர் ஒரு நீண்டகால் நீரிழிவு நோயாளி. வீட்டில் குளுக்கோமீற்றர் வைத்திருக்கிறார். சீனியின் அளவைப் பார்த்து திருப்தியடைந்துவிடுவார்.

அவரது HbA1C அளவானது 8.5 ல் இருந்தது. HbA1C என்பது ஒருவரது சீனியின் அளவு சென்ற மூன்று மாதங்களாக எந்ந நிலையில் இருந்தது என்பதைக் கணிக்கும் முறை என்பதை நீங்கள் அறிவிர்கள். இது 6.5 என்ற அளவிற்குள் இருக்க வேண்டும்.

நீரிழிவானது பல்வேறு உறுப்புகளையும் பாதிக்கிறது. நீரிழிவினால் சிறுநிருகம் பாதிப்புறுவதை பலரும் அறிவார்கள். அதேபோல் தங்கள் பார்வைக் திறனையும் மோசமாகப் பாதிக்கக் கூடியது என்பதைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்ளவதில்லை. நீரிழிவு நோயால் பார்வை பல்வேறு வழிகளில் பாதிப்புறலாம்.

நீரிழிவினால் விழித்திரைப் பாதிப்பு

கண்களின் விழித்திரையில் (Retina) ஏற்படும் பாதிப்பு மிக முக்கியமானது. விழித்திரையானது Rod and cones ஆகிய கலங்களால் நிறைந்திருக்கிறது. நாம் பார்க்கும் போது எமது விழித்திரையில் ஓனியாக விழும் பிம்பத்தை மின்அதிர்வுகளாக மாற்றி, பார்வை நரம்பு (Optic Nerve) ஊடாக மூளைக்கு அனுப்பும் பணியை இவை செய்கின்றன.

உடலிலுள்ள எல்லாக் கலங்களும் போலவே விழித்திரைக் கலங்களுக்கும் ஒட்சிசனும் போசனைப் போருட்களும் தேவை. இவை இரத்தக் குழாய்கள் ஊடாக வரும் இரத்தத்திலிருந்தே கிடைக்கிறது. நீரிழிவு நோயானது இரத்தக் குழாய்களைப் பாதிப்பதை அறிவிர்கள். அதுபோலவே விழித்திரைக் குழாய்களையும் பாதிக்கும். நீரிழிவு நோயுள்ள எவருக்கும் விழித்திரைப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இருந்தபோதும் நீண்ட காலமாக நீரிழிவு உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். அமெரிக்காவில் நீரிழிவு உள்ளவர்களில் 40 முதல் 45 சதவீதமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எங்கள் நாட்டிலும் இதற்குக் குறையாது என்றே சொல்லத் தோன்றுகிறது. இருந்தபோதும் இங்குள்ள பெரும்பாலான நீரிழிவு நோயாளர்கள் கண் மருத்துவரை அணுகுவதில் அக்கறை காட்டாது இருப்பதால் தாக்கத்தின் வீச்சு வெளிப்படையாகத் தெரியாது இருக்கிறது.

எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்?

பாதிப்புற் விழித்திரை இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தம் கசியலாம். இது கண்ணின் நடுப் பகுதிக்குள் பொசிந்து வந்து பார்வையைத் தெளிவந்தாக்கும். இரத்தம் போலவே திரவக் கசிவும் ஏற்படுவதுண்டு. இது பொதுவாக மக்கியலா என்ற பகுதியில் சேர்ந்து அதை வீங்கக் கூடியும். இதை tamoxifen என்பார்கள், சீரிய பார்வைக்கு அவசியமான மக்கியலாவில் இல்வாறு வீக்கம் ஏற்பட்டால் பார்வை மங்கும். நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்டரோலால் இரத்தக் குழாய்கள் அடைப்பாலாம். அடைப்பதற்கு எடுத்துவாக புதிய இரத்தக் குழாய்கள் வளரும். இதுவும் பார்வைப் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு நடப்பதை Proliferative retinopathy என்பார்கள்.

அறிகுறிகள்

ஆரம்ப கட்டத்தில் நீரிழிவு விழித்திரை நோயானது எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. வலியோ வேதனையோ பார்வைக் குறைபாடோ நோயாளிக்கு இருக்காது. ஆயினும் நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது பார்வை சுற்று மங்கலாகும். இரத்தக் கசிவு ஏற்படும்போது கரும்புள்ளிகள் பார்வையில் தோன்றலாம். அவை தாங்கவே மறையவும் கூடும். ஆயினும் மீண்டும் வரும். கடுமையாக குருதிக் கசிவு இருந்தால் பார்வையில் பெரும் பகுதி படத்தில் காட்டியபடி கருமை படர்ந்து மூடக் கூடும். எனவேதான் நீரிழிவு நோயுள்ளவர்கள் அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது வருடம் ஒருமுறையாவது கண் மருத்துவரைக் காண்பது அவசியம்.

சிகிச்சை

சிகிச்சையைப் பொறுத்தவரையில் நீரிழிவை பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே மிக முக்கியமானது. நீரிழிவை கண்காணிக்கும் தனது மருத்துவரை 1 முதல் 3

மாதத்திற்கு ஒரு முறையும், கண் மருத்துவரை வருடம் ஒருமுறையாவது கலந்து ஆலோசிக்க வேண்டும். நோயின் தாக்கம் அதிகமாகும்போது லேசர் சிகிச்சை அளிப்பார்கள். இரத்தம் அதிகம் கண்ணினுள் கசித்திருந்தால் அங்குள்ள இரத்தம் கலந்த திரவத்தை அகற்றிவிட்டு வேறு உட்புத் திரவத்தை மாற்றிவிட்டு செய்வதுண்டு. இதனை vitrectomy என்பார்கள்

நீரிழிவால் வேறு கண் பாதிப்புகள்:

கற்றரக்கட்

கற்றரக்கட் என்பது கண்வில்லை வெண்மையைடைந்து பார்வையைக் கெடுப்பதாகும். வெண்புரை நோய் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வெண்புரை நோயானது வயதாகும் காலத்தில் வெருக்கும் வரக் கூடிய ஒன்றே. இருந்தபோதும் நீரிழிவு நோயாளர்களுக்கு குறைந்த வயதிலேயே வந்து பார்வையை மறைக்கும்.

குஞக்கோமா

குஞக்கோமா என்பது கண்ணின் உட்புறம் உள்ள அழுத்தம் (pressure) அதிகரித்து அதனால் பார்வை நரம்பு பாதிப்பறுவதாகும். இதுவும் மாருக்கும் ஏற்படக் கூடுமாயினும் நீரிழிவு உள்ளவர்களை ஏனையவர்களை விட இரு மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நோய்கள் எல்லாம் ஒருவருக்கு வந்தால் கண் பார்வையை முழுமையாகப் பழைய நிலைக்குக் குணமாக்குவது சிரமம். பெரும்பாலும் பார்வை மேலும் மோசமடைவதைத் தடுப்பதாகவே இருக்கும். எனவேதான் காலக்கிரமத்தில் கண்மருத்துவரைச் சந்தித்து கண் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

“எனக்கு கண் நல்லாத் தெரியுது” என்று கூறியவருக்கும் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அரம்ப நிலை என்பதால் பாரிய சிகிச்சைகள் தேவைப்படவில்லை. நீரிழிவு உள்ளவர்கள் தங்கள் குருதியின் சீனி அளவை கணிப்பதுண்டன் திருப்தியடைந்து விடக் கூடாது. கொஞ்சம்தானே அதிகமாக இருக்கு என அச்ட்டையாக இருக்கவும் கூடாது. ஏனெனில் நீரிழிவால் ஏற்படும் பாதிப்பு என்பது வெறும் குறுதிச் சீனியின் அளவு அல்ல. கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவானது சிறநீரகம், நரம்புகள், இரத்தக் குழாய்கள், இருதயம், கண் என உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் சதாகாலமும் பாதித்துக் கொண்டே இருக்கிறது.

தங்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை நேரகாலத்துடன் கண்டறிந்தால் அவை மேலும் மோசமடைவதைத் தடுக்க முடியும். அரம்ப நிலையில் நீரிழிவைக் கண்டுபிடித்து அதனை பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால் பாரிய பாதிப்புகள் ஏற்படாது தவிர்த்தக் கொள்ளலாம்.●



அ. முத்துவிளங்கம்

இளம் விதவை பட்ரோனியஸ்

அந்த இளம் பெண்ணின் பெயர் இஃபீனஸ்.

கணவனிடத்தில் அசைக்க முடியாத விசுவாசத்துடனும், மாறாத அன்புடனும் இருந்தாள். அதனால் அவளுக்கு ஒருவிதமான பிரபலம் இருந்தது. கணவன் இளவுயதிலே இறந்தபோது அந்த துயரத்தை அவளால் தாங்க முடியவில்லை. மரண ஊர்வலம், புறப்பட்டபோது அவள் தலைமயிரை விரித்து மார்பிலே கைகளால் அறைந்து அறைந்து அலறினாள். அது எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பாராதது அவள் மரணக் கிடங்கிற்குள் சடலத்துடன் இறங்கிக் கொண்டது. நாட்கணக்காக அவள் வெளியே வராமல் அழுதுகொண்டே கிடந்தாள். ஒருவராலும் அவளைப் பிரித்து இழுக்க முடியவில்லை. பெற்றோரும், நகர அதிகாரிகளும்கூட செய்வதறியாது நின்றனர். இறுதியில் அவர்கள் முயற்சியை கைவிட்டனர். எச்மாளியிடுனேயே தங்கிவிட்ட அடிமைப் பெண் விளக்குக்கு என்னையும் ஊற்றி அது அணையாமல் பார்த்துக்கொண்டாள்.

அந்த நகரத்து கவர்னர் கொள்ளைக்காரர் சிலரை சிலுவையில் அறைய ஆணையிட்டார். சிலுவையில் தொங்கும் பின்தை சொந்தக்காரர்கள் திருதாமல் இருக்க ஒரு போர்வீரனையும் அவர் நியமித்தார். காவல் காத்த போர்வீரன் முதல் இரவே ஒரு பெண் மரணக் கிடங்கில் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டான். அவனுடைய கண்ணீரையும், நகங்களால் பிராண்டி காயம்பட்ட கன்னங்களையும், பக்கத்தில் கிடந்த பின்தையும் கண்ணு கணவனை இழந்தவள் என்று ஊகித்துக் கொண்டான். தனக்கென்று கொண்டு வந்த உணவை அவனுக்கு கொடுத்தான். 'நீ பட்டினி கிடப்பதால் என்ன பயன்? நீ வாழவேண்டியவள். அமுவதால் ஒன்றையுமே சாதிக்க முடியாது. எங்கள் எல்லோருடைய முடிவும் இதுவல்லவா?' என்று ஆறுதல் கூறினாள். அவள் முனிகளோ ஓழிய பதில் சொல்லவில்லை. அடிமைப் பெண் உணவைப் பெற்று தன் பசியை ஆற்றினாள். பின்னர் அவனும் போர்வீரன் பக்கம் சேர்ந்து கொண்டு எச்மாளியிடம் மன்றாடினாள். 'உன் உயிரை விதி எடுக்க முன்னர் நீ விடுவதால் என்ன பிரயோசனம்? உன் கணவர் திரும்ப உயிர் பெற்று வந்தால்கூட உன்னை உயிர் வாழத்தானே சொல்வார்.'

இறுதியில் இளம் விதவை சிறிது சிறிதாக மனம் மாறினாள். பசியாறி மதுவருந்தி தன் பலத்தை மீண்டும் பெற்றாள். போர்வீரன் அழகானவன் இளைஞர். அவன்பால் அவள் சர்க்கப்பட்டாள். அடிமை மெல்லிய சிரிப்புடன் அவர்களை ஒன்றாக விட்டுவிட்டு புறப்படமுன் எச்மாளியிடம் சொன்னாள். 'இதிலே என்ன தவறு? போர்வீரன் உன்னை தனிமையில் தேற்றட்டும். அன்பு ஒன்றுதான் உன் துயரை ஆற்றும்.'


போர்வீரனும் இளம் விதவையும் அன்றிரவு ஒன்றாக துயில் கொண்டார்கள். அடுத்த இரவும் அப்படியே. அதற்கு அடுத்த இரவும், ஒவ்வொரு இரவும் போர்வீரன் தன்காவல் பணியை மறந்து உணவும் மதுவும் கொண்டு அவளைப் பார்க்க வந்துவிடுவான். மரணக் கிடங்கு இருட்டாகவே கிடந்தது. விசுவாசமான விதவை இறந்துவிட்டாள் என்றே சனங்கள் என்னினார்கள்.

மூன்றாம் நாள் இரவு காவல் இல்லாததால் சிலுவையில் தொங்கிய கொள்ளைக்காரனின் சடலத்தை உறவினர் திருடிச் சென்று முறையாக அடக்கம் செய்துவிட்டார்கள். அடுத்தநாள் காலை போர்வீரன் வெறுமையான சிலுவையை பார்த்தபோது தன் முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்தான். நீதிபதி அவனுக்கு மரணதண்டனை வழங்க முன்னர் தன் உபியரை வாளால் தானே மாய்த்துக்கொள்ள முடிவு செய்தான். இளம் விதவைக்கு தன் நிலைமையை விளக்கினான். 'உன்னை ஒன்று மட்டும் கேட்பேன். என்னுடைய சடலத்துக்கும் உன் கணவருக்குப் பக்கத்தில் ஒர் இடம் கொடு.'

'ஓ கடவுளே! இதுவா என் விதி? நான் காதலித்த இரண்டு ஆண்களின் சடலங்களையும் ஒரே இடத்தில் பார்ப்பது. இறந்துபோன ஒருவரைப் பயன்படுத்தி இருக்கும் ஒருவரின் மரணத்தை தடுக்கலாமே.' போர்வீரனிடம் தன் கணவனின் சடலத்தை யாரும் அறியா வண்ணம் சிலுவையில் ஏற்றச் சொன்னாள். போர்வீரன் மரணத்திலிருந்து தப்பினான். சிதிலமான பினம் என்றப்படியால் ஒருவரும் அடையாளம் காணமுடியவில்லை. இளம் விதவை சிலுவையில் தொங்கியவனையும், அதை காவல் காத்தவனையும் ஒரே சமயத்தில் ஒரே அளவாக காதலித்தாள்.

நீரோ மன்னன் காலத்தில் ரோமில் வாழ்ந்த பிரபலர் பெட்ரோனியஸ். இவருடைய எதிரிகள் அரசனிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி அரசனை இவருக்கு எதிராக திருப்பி விட்டனர். தன் மரணம் உறுதி என உணர்ந்த பெட்ரோனியஸ் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். தன் கை நரம்பை மேலால் வெட்டி ரத்தம் ஒழுக ஒழுக நண்பர்களுடன் சிறித்துப் பேசி மகிழ்ந்தபடி சிறிது சிறிதாக நினைவிழந்து இறந்துபோனார்.

இவருடைய சிறுகதை ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இது ஒர் உண்மைச் சம்பவமாகக்கூட இருக்கலாம். இதை என் மொழியில், என் நடையில் தந்திருக்கிறேன்.



'சிந்தனைப் பூக்கள்' எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

52

சக்திகளிலேயே மிகப் பெரிய சக்தி 'ஆழ்மனத்தின் சக்தி' என்பது பொதுவாகத் தெரிந்த விடயம்தான். ஆனால் இதனைப் பயன்படுத்துவதில்தான் பிரச்சனை ஏற்படுகிறது. தற்போது இந்த ஆழ்மனத்தின் சக்தியை அறிந்து கொள்ளப் பல தியான முறைகள் நடைபெறுகின்றன. பல விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பின்பு அல்பா மன சக்தி (Alpha mind power) மிகவும் பிரபலமாகி வருகிறது. தமிழ்நாட்டில் டாக்டர் விஜயலக்ஷ்மி பந்தையன் என்பவர் இதற்காக பல நூல்கள், இறுவட்டு வெளியீடுகள், செய்முறை வகுப்புகளை நடத்தி பெயர் பெற்றுள்ளார். மனநிலையை அதிகப்படுத்தும் பயிற்சிகளை வழங்கி மக்களின் மனதில் மாபெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறார்.

அல்பா (Alpha) என்ற சொல் பினிசியர்களிடமிருந்து கிரேக்கர் பெற்ற பின்பே முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதன்மை வாய்ந்து: மூனையில் ஏற்படும் அலைகளுக்கானது. இது மனித மூனையில் 7 - 14 சைக்கிள் (சுற்றுக்கள்) வரை ஏற்படுவது: தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளது: வலது பக்க மூனையை அதிகமாக செயற்பட வைப்பது: அங்குள் ஆழமான சக்திகளை தட்டியெழுப்ப வல்லது: நினைவாற்றலையும் புத்திக்கூர்மையையும் அதிகரிக்க வல்லது: பல தீர்வுகளை தரவல்லது: தன்னிரக்கம், இயலாமை போன்ற எண்ணங்களை மாற்ற வல்லது: தற்கொலை எண்ணத்தைக்கூட தடுக்கவல்லது எனப் பல விடயங்களை இந்த அல்பா மனச்க்தி தருகிறது என அறியக் கிடக்கின்றது.

எமது உறுப்புகளில் ஏற்படும் நோய்களை பல பரீட்சைகள் மூலம் கண்டறிந்து மருந்து, ஊசி, சத்திர சிகிச்சை மூலம் மாற்றலாம். ஆனால் மனம் என்பது குறிப்பிட்ட இடத்தில் இல்லை, ஒரு உறுப்பாகவும் இல்லை. கண்ணுக்குப் புலப்படாத இந்த சக்தியைக் கண்டறிந்தால் மட்டுமே பயன்பெறலாம். 15 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டு ஓய்வுடன் கூடிய அமைதியைப் பெற்று மனத்துடன் பேசக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றுகிறது.

பொதுக்கவியல், இரசாயனவியல் என்பவற்றில்கூட அல்பா (Alpha radiation) என்ற சொல் பாவிக்கப்படுகிறது. மிகவும் புத்தியுள்ள நாய்களைக்கூட 'Alpha dogs' எனவே குறிப்பிடுவேர். இந்த அல்பா என்ற சொல்லில் பல திரைப்படங்கள்கூட வெளிவர்த்துள்ளன. மேலை நாடுகள் இந்த சக்திக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தினை நாம் இன்னும் பெறவில்லை. உலகெங்கிலும் இந்த Alpha mind power நிலையங்கள் செயற்படுகின்றன. தினசரி தேவையானது 15 நிமிட தியானமேயாகும்.

எந்த இலட்சியத்துக்கும் தீவு கண்டு எமது வாழ்வில் பல திருப்பங்களை ஏற்படுத்துவதற்கு தியானமே சிறந்த வழியாகும். சாதாரண தியானப் பயிற்சிகளைவிட இந்தப் பயிற்சிக்கு சில விதிமுறைகள் உண்டு. அதுபற்றி கணினி மூலம் தெரிந்து கொண்டே ஆரம்பிக்க வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு 'மாற்ற முடிந்ததை மாற்று, மாற்ற முடியாததை ஏற்றுக் கொன்' இதற்கும் ஒரு மனப்பக்குவும் வேண்டுமென பிரார்த்திக்க வேண்டியுள்ளது.

எமக்குத் தெரியாத பல மனநல ஆய்வுகள் வெளியே உள்ளன. அதனை அறிந்து கொள்ள முயல வேண்டும்.

மீண்டும் சந்திப்பேன்....●

ரொறன்றோ நகரிலுள்ள குடியிருப்பு வீதிகளின் வாகன ஒட்ட வேகம் 30 கி. மீ ஆகக் குறையும்?

ரொறன்றோ நகரிலுள்ள குடியிருப்பு வீதிகளில் (Residential Streets) செலுத்தப்படும் வாகனங்களின் வேகத்தைத் தற்போதைய 40 கிலோ மீட்டர் வேகத்திலிதுந்து 30 ஆகக் குறைக்க வேண்டுமென நகரசபையின் சமூக கவுன்சில் தீர்மானம் எடுத்துள்ளது. இதனைத் தாம் எதிர்க்கப் போவதில்லையென நகர மேயர் ஜோன் ரோறி தெரிவித்துள்ளார். ஒட்ட வேகக் குறைப்பை அமுல்படுத்தும்போது, வீதிகளின் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் அறிவித்தல் பலகைகள் போன்றவற்றை மாற்றியமைக்க 1.1 மில்லியன் டாலர்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

மிட்லன்ட் மறைசாட்சிகளின் திருத்தலத் திருவிழா

ரோறன்றோ கத்தோலிக்க தமிழ்ச் சமூகமும் தூய ஆரோக்கிய அன்னை பங்கும் இணைந்து நடத்தும் மிட்லன்ட் மறைசாட்சிகளின் திருத்தல் திருப்பயணம் இந்த மாதம் 18ம் தகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை திருவிழா நடைபெறும். ரோறன்றோ, ஸ்காப்ரோ, மிசிசாகா, நோர்த் யோர்க் ஆகிய இடங்களிலிருந்து விசேட பேருந்துகள் போக்குவரத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு: 416 473 4717, 416 258 6759, 416 569 5833, 647 286 3203 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

இறுக்கமான ஜீன்ஸ் நரம்பியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது

இறுக்கமான ஜீன்ஸ் அனிவதால் நரம்பியல் பாதிப்பு ஏற்படுவதாக ஆஸ்திரேவிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். பல மணி ஞாரம் முழுங்கால்களை மடக்கியிருந்து ஒரு பெண்ணின் கால்களின் கீழ்ப்பகுதி பெருமளவு வீக்கியிருந்ததையுடை இது தொடர்பான ஆய்வுகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அவரது இறுக்கமான ஜீன்ஸ் இருத்த ஒட்டத்தைத் தடுத்து, நரம்புகளுக்குச் சேதமேற்படுத்தியது. இறுக்கமான ஜீன்ஸ் அனியும் ஆண்களின் விஹதப்பைகள் பாதிக்கப்பட்டு விந்தனு உற்பத்தி குறைக்கப்படுவதோடு, நெஞ்செரிப்பும் ஏற்படுமென இந்த மருத்துவ அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

உலகின் மிக முக்கிய பட்டினங்களைக் காட்டும் மின்னாக்சலோன்று எனக்கு வந்தது. ரொறுந்றோ, நியூயோர்க், ஸண்டன் இப்படியான கிட்டத்தட்ட 10 நகர் மையங்களின் படங்கள் அதில் இருந்தன. இவையெல்லாவற்றுக்கும் பொதுவான அம்சமாகக் காணப்பட்டது வானளாவிய அடுக்கு மாடிக் கட்டிடங்கள்தான்.

சிறுபிள்ளைகள் லெகோ கட்டங்களைக் கொண்டு (Lego building blocks) கட்டிடங்கள், கோபுரங்கள் அமைப்பதைப் பார்த்திருப்போம். அவற்றையே இவை ஒத்திருந்தன. இந்தப் பொருளாதார மையங்கள், பெரும் பட்டினங்களில் உள்ள உயர் மாடிக் கட்டிடங்கள் எல்லாம் சாதாரணமாக 10, 15 அடுக்குகளைக் கொண்டிருக்கவில்லை. 100, 150க்கு மேற்பட்ட அடுக்குகளைக் கொண்டபீரிருந்தன. நிலப்பற்றங்குறை உள்ள இடங்களில் மக்கள் வாழ்வதற்கும், தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கும் இத்தகைய அடுக்கு மாடிக் கட்டிடங்களே இன்று கை கொடுக்கின்றன. இத்தகைய ஒரு கட்டிடக் கலை இல்லாவிட்டால் நகரங்களின் கெதி என்னவாக இருந்திருக்குமெனக் கற்பணை கூடப் பண்ண முடியவில்லை. அதேநேரத்தில் வானக்கோட்டை (sky line) மாற்றியமைத்துள்ள இந்தப் பிரமாண்டமான உயர்மாடிக் கட்டிடங்களை அமைக்க மின் தூக்கிகள் என்னும் ஒரு அமைப்பினால்தான் சாத்தியமாகியது என்பதை நாம் உணர வேண்டும். இந்த மின் தூக்கிகள் ஒரு சில மணித்தியால்களை, ஏன் ஒரு சில நிமிடங்கள் என்றுகூடக் கூறலாம் இயங்காவிட்டால் இங்கு வாழ்பவர்கள், தொழில் புரிபவர்களின் வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும்.

இந்த மின் தூக்கிகளின் சரித்திரத்தை நோக்குவோமாகில் இவை கிறிஸ்துவத்துக்கு முன்பே இருந்திருக்கின்றன. கிரேக்க தேசத்தில் ஆர்க்கிமீடிஸ் (287 B.C – 212 B.C) முதலாவது லிப்ட்டை 236 B.C யில் அமைத்ததாகச் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இன்றுள்ள மின்சாரத்தால் இயங்கும் கவர்ச்சிகரமான லிப்டுக்கள் போலல்லாது இவை கயிறுகளும், இழுக்கும் சாதனங்களும் கொண்டே இயக்கப்பட்டன. 80 A.D யின் ஒரு அளவுக்குச் செப்பனிடப்பட்ட லிப்டுக்களை ரோமாபுரியில் மிருகங்களையும், மனிதர்களையும் உயரமான அரங்குகளுக்கு (Gladiators) எடுத்துச் செல்வதற்கு உபயோகப்படுத்தினர். 1852ல் தான் Elisha Graves Otis என்பவர் பாதுகாப்பான மின்தூக்கிகளை உருவாக்கினார். அத்துடன் நிற்காது ஒடின் தொடர்ந்தும் மின்தூக்கிகளில் பலவிதமான முன்னேற்றமான மாற்றங்களை (Improvements) செய்தபடியே இருந்தார். இன்றைய நகரங்கள் எல்லாம் ஒடிக்குத்தான் நன்றிக்கடன் பட்டுள்ளன. இன்று இந்த ஸ்தாபனம் மின்தூக்கி, மின்படிகள் (Escalator)



கனகேஸ்வரி நடராஜா

மின் தூக்கி – Elevators

முதலியனவற்றின் தயாரிப்பில் முன்னணியில் நிற்கிறது. 61,000 தொழிலாளர்களையும், 1.2 மில்லியன் மின்தூக்கி நிறுவனையும் (Installations) உலகின் அதியுரந்த 20 கட்டிடங்களில் பத்துக் கட்டிடங்களின் மின்தூக்கி நிர்மாணங்களையும் ஒடிஸ் ஸ்தாபனம் தனதாக்கியுள்ளது.

அடுக்குமாடிக் கட்டிடங்களில் வாழ நேரிடும் பொழுது சக குடும்பத்தவர்களை சந்திக்கும் முதல் வாய்ப்பு இந்த மின்தூக்கிகளில்தான் ஏற்படுகிறது. பெரிதாக அறிமுகம் ஏற்பாவிட்டாலும் காலை வணக்கம் முதலில் சிறு உரையாடல்களுடன் (small talk) ஆரம்பிக்கும் அறிமுகங்கள் நாளாவட்டத்தில் பெரும் நட்பாக மாறிவிடும் வாய்ப்புகள் உண்டு. அதிலும் பள்ளிக்கூடத்துக்கோ, பாடசாலை பள்ளிற்கோ பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் இந்த மின்தூக்கிகளில் பயணம் செய்வர்கள். பிள்ளைகளுக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும் தாங்கள் சினேகிதர்களை ஏற்படுத்துவதோடு நிற்காது, குடும்பங்களையும் இணைத்து விடுவார்கள். ஒரு சில நிமிடங்களே ஒரு மின்தூக்கியில் பயணம் செய்கிறோம். அந்த ஒரு சில நிமிடங்களே எம்மைப் பற்றிய நல்ல ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தப் போதுமானதாகவுள்ளது. ‘ஓடி வந்து ஏற்பவர்களுக்கு’ கதவு மூடாதபடி பார்த்துக் கொள்ளல், இது முதியோர் இல்லங்களில் சக்கர நாற்காலிகளிலும், நடக்க முடியாமல் walker, ஊன்றுகோலின் உதவியுடன் வருபவர்களுக்கு மிகவும் பொருந்தும். அவர்களுக்காக நாம் கதவை மூடாதபடி காத்திருக்கும்பொழுது அவர்களின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சிக்கு ஈடாக எதனையும் கூற முடியாது. ஒரு தலைமை அதிகாரியோடு ஒரு சில நிமிடங்கள் கதைக்கும் சந்தர்ப்பங்கள் இந்த மின்தூக்கியில் ஏற்படலாம். கெட்டித்தனமாக அதனை நாம் பயன்படுத்தினால் அவரோடு நெருக்கம் ஏற்படுவது மாத்திரமல்ல, தொழிலிலும்கூட பெரிய மாற்றம் ஏற்படலாம்.

ஜூலை 31ம் நீக்தியை Talk in and Elevator Day – அதாவது மின்தூக்கியின் கதைக்கும் சர்வதேச நாளாக (International day) பிரகடனப்படுத்தியுள்ளனர். ஒருவரைப் பார்த்து இன்முகத்தோடு அளவளாவும் நேரமாக இது அமைதல் வேண்டும். அதேசமயம் எமது தாய்மொழியில் மிகவும் உரத்த குரவில் கதைப்பதையும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வேற்றுமொழி பேசுபவர்கள் இவ்வாறு செய்யும் பொழுது நாம் எவ்வளவு சங்கடப்படுகிறோம். ஏன் அந்தக் கவுத்ததை நாழும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். எந்த ஒரு இடத்திலுள்ள மின்தூக்கியிலும் இவ்விதமாக நடக்க வேண்டியுள்ளது ஒரு நல்ல குழிகளின் உரிமையாகும்.

நவீன் மின்தூக்கிகளில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மிகவும் உயர்ந்த கட்டிடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையான தரை வரை மின்தூக்கி நிற்காமல் பின்பே ஒவ்வொரு தரையாக நிற்கும். இதனால் நேரமும் அலைச்சலும் தவிர்க்கப்படுகின்றன. மிகவும் உயர்ந்த கட்டிடங்களில் குறுகிய தூராம் செல்லக்கூடிய மின்தூக்கிகளும் காணப்படுகின்றன. இதனால் மின்தூக்கியில் ஆள் நெருக்கடியைத் தவிர்க்க முடிகின்றது. பார்வை இழந்தோருக்கான அறிவிப்போடு கூடிய மின்தூக்கிகள் உள்ளன. சபத் (Sabath day) நாட்களில் யூதர்கள் எந்த உபகரணத்தையும் தொடர மாட்டார்கள். யூதர்கள் அதிகமாக வாழும் கட்டிடங்களில் தானாகவே சபத் நாட்களில் ஒவ்வொரு தரையாக நிற்கப்படும் மின்தூக்கிகள் உள்ளன. மின்தூக்கிகள் இருந்தாலும் இன்றைய தலைமுறையினர் உடற்பயிற்கூக்காக படிகள் ஏறுவதையும் காணகிறோம். ஆளால் இவை மிகவும் உயர் மாடிகளில் சாத்தியமில்லை. 20ம் நூற்றாண்டு, 21ம் நூற்றாண்டு கட்டிடக் கலையையே இந்த மின்தூக்கிகள் மாற்றியமைத்துள்ளன. ஒவ்வொரு கட்டிடத்திலும் எமது பாவனைக் குறைவால் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.●

எஸ். ஜெகதீசனின் பத்தாம் பக்கம்

அறிதுயில்



அறிதுயில் என்றால் என்ன என்றுமியும் ஆர்வம் உங்களைப் போலவே எனக்குள்ளும் அவ்வப்பொழுது எட்டிப் பார்ப்பதுண்டு.

ஆழ்மனதை அகலமாக்கும் வேட்கையும் ஆராயும் வேட்டையுமே அறிதுயில் ஆகும். அது ஒர் உளியல் சார்ந்த மருத்துவ சிகிச்சை முறை. அறிதுயில் மூலம் கடந்த காலத்தை அறிந்து, நிகழ்காலத்தில் பாதிக்கும் இன்னதெரியாத அச்சங்களை நீக்கி நோய்களை போக்கி, ஏதிர்காலம் நிம்மதி தரும் வகையில் பூரண குணம் காட்டலாம் என்போர் வல்லுனர்.

அறிதுயில் (hypnotism) அல்லது தரவுதுயில் (mesmerism) போன்றவற்றுக்கு வயது பேதமின்றி எவ்வரையும் உட்படுத்தலாம் எனினும் 12 முதல் 20 வயது வரை உள்ளவர்களை உட்படுத்தல் மிக எளிது. அனுமதியும் பூரண ஒத்துழைப்பும் இன்றி எவ்வரையும் பலவந்தமாக அறிதுயில் மூலம் ஆழ்நிலைக்குக்கொண்டு செல்ல முடியாது. அவர்களின் ஆழ்மன ரகசியங்களை அம்பலப்படுத்த முடியாது. அவர்களுக்கு தெரியாமல் சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்த முடியாது. பொத்தி பொத்தி வைத்திருந்த அவர்களின் பொட்டுக்கேடுகளை வெளியே கொண்டுவர முடியாது. முனை சலவை செய்ய முடியாது. மனதை கட்டுப்படுத்த முடியாது. பாலியல் நடவடிக்கை புரிய முடியாது. ஆக மொத்தத்தில் அடிமை போல நடத்த முடியாது.

4000 ஆண்டு பழைய வாய்ந்த அறிதுயிலின் மூலம் கிரேக்கமாகும். கிரேக்க மொழியில் hypos எனின் தூாக்கம் என்பது அர்த்தம். எகிப்தும் ரோமானியாவும் இந்தியாவும் இச் சிகிச்சையுடன் சமயத்தையும் கலந்த பூராதன வரலாற்றை கொண்டுள்ளதாக சரித்திரம் சான்று பகர்கின்றது. ஸ்கோட்லாந்தவரான ஜேமஸ் ப்ரைட் (James Braid) (1796-1860) என்ற நரம்பியல் மருத்துவரே இதன் நவீனவடிவ தந்தை என கருதப்படுகின்றார். ஜேர்மனி மருத்துவரான பிரான்ஸ் மெஸ்மர் (Franz Mesmer) (1734-1850) தரவு துயில் நெறியை மருத்துவத்தில் புகுத்தினார். 1950ம் ஆண்டு வரை அறிதுயில் ஒரு மருத்துவ முறை என அங்கீர்க்கப்படவில்லை. இன்று தகுந்த உகந்த சிகிச்சை முறையாக மருத்துவ உலகம் போற்றும் இதனை பண்டைய எகிப்து கணவு ஆலயங்கள் என்ற பெயரில் ஆராதித்தது.

அறிதுயில் அல்லது தரவு துயில் வெறும் மாயாஜாலம் அல்லது கண்துடைப்பு என்ற தவறான அபிப்பிராயம் பஸ்ரிடம் உண்டு. ஆனாலும் ஆழ்மனத்தின் ஆழுத்தில் புதையுண்டிருக்கும் அக அழுத்தங்களையும் மாறாத துயரங்களையும் விடுவிக்கும் அவை வலுக்கட்டாயமாக வாயைக் கிளரி வசதியாக மாட்ட வைப்பவை அல்ல என்ற கணிப்பும் உள்ளது.

அறிதுயில் இயற்கையான தூாக்கம் அல்ல. தூாக்கம் போன்ற நிலையில் ஒரு நிபுணருக்கு கட்டுப்பட்டு இருப்பது மட்டுமே. அந்த நிலைமையில் தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதனை அறிதுயிலுக்குப்படுப்பவரால் உணர முடியும். பல அரசாங்கங்கள், காவல் துறையினர், இராணுவத்தினர் போராளிகளிடமிருந்தும் குற்றவாளிகளிடமிருந்தும் இரகசியங்களையும் உண்மைகளையும் அறிதுயில் மூலம் அறிந்துகொள்ள முனைப்புடன் முயன்றும் வெற்றியீட்டவில்லை.

அறிதுயில் சிகிச்சை மூலம் வலியில்லாத அறுவை சிகிச்சை, வலியற்ற பிரசவம் போன்றவை மனோ ரீதியான அச்ச உணர்வுகளும் (phobias) ஓவ்வாமை போன்றவை இலகுவான முறையில் நிவாரணம் பெறுகின்றன. உள்ளத்தில் உள்ள சிக்கல்கள் (psychological) விடுவிக்கப்படுகின்றன. உடல் சார்ந்த பிரச்சினைகள் (physical problems) குணமாகின்றன.

ஒவ்வையை (allergies), கவலை (depression), இரத்த அழுத்தம், தூாக்கமின்மை, போதைப் பழக்கம், குடல் நோய், பாலியல் பிச்சனை, தோல் வியாதி,

கட்டுக்கடங்கா உணர்ச்சிகள், தீராக தீவிர வலிகள், தாழ்வு மனப்பான்மை, பத்தடம் போன்ற பல உபாதைகளுக்கு நிவாரணம் அளிப்பதில் அறிதுயில் முன்னணி வகிப்பதாக நம்பப்படுகின்றது.

சிந்திக்கும் ஆழ்வர் குறைந்தவர்களை அல்லது பலவீனமானவர்களை இலகுவில் அறிதுயிலில் ஆழ்த்திவிடலாம் என்பது தப்பு பூரண ஒத்துழைப்பு நல்கும் எவ்வரையும் இலகுவாகவும் முரண் பிடிப்பவர்களை சிரமத்துடனும் அறி - துயிலுக்கு உட்படுத்தலாம் என்பதே சரி. மனதையும் உடலையும் அறிதுயில் ஸ்திரப்படுத்துவதால் அவை உறுதியடையும் என்பதே உண்மை. ஆழ் நித்திரைக்கு உட்படுத்தினாலும் அதிலிருந்து வெளியேற வேண்டும் என நினைத்த நேரத்திலேயே வெளியேறிவிடலாம் என்பது அறிதுயிலின் ஆச்சரியம்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற அகத்தியர் வாக்கை நினைவுபடுத்துவது அறிதுயில். எந்த மந்திரம் செபித்தாலும் எந்தச் செயல் புரிந்தாலும் மனதை ஒர் நிலைப்படுத்திச் செய்தால் வெற்றி என போதியை அறிதுயில். நம் உண்மையான வழிகாட்டியான ஆழ்மனதை (sub conscious) எனிய பயிற்சிக்கு பழக்கி நாம் விரும்பும் நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் ஏற்படுத்தலாம் என அறிவறுத்துவது - அறிதுயில்.

திரைப்படங்களிலும் நாடகங்களிலும் இச் சிகிச்சைமுறை பெரும்பாலும் நகைச்சுவைக்காக அதீத கற்பனையுடன் களமாகின்றது. நாய் போல் குரைப்பதாகவும் பேய் போல் துள்ளுவதாகவும் சித்தரிக்கப்படுகின்றது.

எப்பொழுதும் தயார் நிலையில் உங்கள் உள்ளதை உள்ளதா என பரிசோதிக்க விரும்பும் மனோத்துவ மருத்துவர்கள் பின்புரும் வாக்கியத்தை ஆறுதலாக வாசித்து அதில் எத்தனை தடவை F என்ற எழுத்து வருகின்றது என கேட்பார்களாம். **FINISHED FILES ARE THE RESULT OF YEARS OF SCIENTIFIC STUDY COMBINED WITH THE EXPERIENCE OF MANY YEARS.** இதென்ன கேள்வி? எத்தனை தடவை வாசித்தாலும் மூன்று என்பது தானே பதில் என்கின்றீர்களா?

நீங்களும் ஆறுதலாக வாசிக்கவில்லை!●

(சென்ற மாதத் தொடர்ச்சி)

ஒரு வகுப்பறைச் சூழலில் ஆசிரியர் ஏற்படுத்துகின்ற தாக்கங்களே பின்னாளில் சமூக அளவில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு வித்தாக அமைகின்றன. இவ்வரைப் பின்பற்ற வேண்டும் என்ற உந்துதலை மாணவருக்குள் ஏற்படுத்துகின்ற ஆசிரியரே எதிர்காலத்தில் சிறந்த ஆசிரியர்களை உருவாக்கவும் வல்லவராவார்.

6. ஆற்றல் மிகக் ஒர் ஆசிரியர் இயல்பாகவே தலைமைத்துவப் பண்பினையும் கொண்டிருப்பார். இத்தலைமைத்துவ ஆற்றலானது நிறவாகத் தலைமைத்துவத்திலிருந்து மாறுபட்டதாகும். ஆசிரியர் தான் வாழும் சமூகத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கும் நோக்குடன் சமூகம் சார்ந்து முடிவுகள் எடுப்பதிலும் கூடிப் பணியாற்றுவதிலும் ஆர்வம் கொண்டவராக இருப்பார். மாணவர்களுக்குத் தலைமைத்துவ வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அதற்கான பயிற்சிகளையும் நிறைவாக வழங்குவார்.

7. கற்பித்தல் வழிமுறைகளை நிலைமைகளுக்கேற்ப மாற்றிச் செல்ல வல்லவராக ஆசிரியர் இருக்க வேண்டும். கல்வியின் நோக்கம் மாணவரை நிறைவான அறிவு கொண்டோர் ஆக்குதல் ஆகும். இந்த நோக்கில் திட்டமிடப்பட்ட கற்பித்தல் வழிமுறைகள் எப்போதும் பயன் தராது. மாணவரது இயல்புற்றுத் து அதற்கேற்ப கற்பித்தல் வழிமுறைகளை மாற்றவல்ல ஆற்றலும் நெகிழ்ச்சிப் போக்கும் ஆசிரியரிடத்தே இருக்க வேண்டும். கற்பித்தலுக்குப் பயன்படுத்தும் வள மாதிரிகள் (resource material) மாணவர் பாடத்தில் கருப்பொருளை முழுமையாக உணர்ந்து கொள்ள உதவுகின்றதா? என்பதில் ஆசிரியர் தெளிவாக இருத்தல் வேண்டும்.


8. ஏனைய ஆசிரியரோடும் இணைந்து பணியாற்றும் இயல்பினை ஆசிரியர் கொண்டிருக்க வேண்டும். ஐயங்களைத் தெளிவடுத்தவும் அறிவுரைகள் தகவல்களைப் பெறவும் புதிய கற்பித்தல் உத்திகளைப் பரிமாறிக்கொள்ளவும் ஆசிரியருக்கிடையோன புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் அவசியமாகும். ஒர் ஆசிரியர் ஐயங்களுக்காக மற்றொரு ஆசிரியரை அணுகும்போது அவரைப் பலவீணமானவராக நினைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேவேளை தமது கற்பித்தல் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை உள்வாங்கித் தம்மை மேம்படுத்தும் இயல்பையும் ஆசிரியர் கொண்டிருக்க

பொன்னையா விவேகானந்தன்

சிறந்த ஆசிரியருக்கான பண்புகள்

05

Responsibilities of a Teacher



வேண்டும். இந்த இயல்புகளே ஆசிரியரைச் சிறந்த கல்வியாளராக்குகின்றது.

9. ஒர் ஆசிரியரது அனைத்துச் செயற்பாடுகளும் தொழில்முறைத் தகுதியைக் (professionalism) கொண்டிருக்க வேண்டும். மாணவரும் ஏனையோரும் ஆசிரியரிடத்தே கொண்டிருக்கும் மதிப்பே அவரது கற்பித்தலைப் பெறுமதி மிகக்காக்குகின்றது. அந்த மதிப்பானது பெரிதும் தொழில்முறைத் தகுதியூகாகவே பெறப்படுகின்றது. கற்பித்தலுக்கு முன்பாகவும் கற்பிக்கும் போதும் பலவகையான பயிற்சிகள் ஆசிரியருக்கு வழங்கப்படுகின்றன. அவற்றுள் பல தொழில்முறைத் தகுதிக் கூரையில் மிகக்கால் இவற்றினுடோகத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளும் ஒர் ஆசிரியர் தன் செயற்பாடுகளின் போது தொழில்முறைத் தகுதியைப் பேணிக்கொள்ள வேண்டும்.

கற்பிக்கும் திறன் சிலருக்கு இயற்கையாலே இருக்கின்றது. இன்னும் சிலர் கடின உறைப்பினுடாக கற்பிக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர். எவ்வாறாயினும் கற்பித்தல் என்ற செயற்பாட்டின் விளைவு சிறந்த மாணவர்களை உருவாக்குதலே. இதற்கு ஆசிரியரின் கற்பித்தல் திறன் ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. தேவைகளுக்கேற்ப தன் தகுதியை மேம்படுத்திக்கொள்ளுதல் ஆசிரியரது தொடர்ச்சியான பொறுப்புமிக்க பணியாகும்.

ஆற்றல் மிகக் ஆசிரியருடன் மாணவர் இணைந்து ஸுபோட்டுடன் பணியாற்றும் போது மக்கத்தான் விளைவுகள் ஏற்படுவது இயல்பானது.

சிறந்த ஆசிரியரால் உருவாக்கப்படும் மாணவர் தமது வாழ்நாள் முழுவதும் அவரை நினைவில் கொண்டிருப்பர்.

ஆசிரியருக்கான பண்புகள் வரையறுக்கப்பட்டதைப் போன்றே அவரது பொறுப்புகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. வகுப்பறைச் சூழலில் பணியாற்றும் ஆசிரியரது பொறுப்புகள் ஒவ்வொன்றும் மாணவரது மேம்பாட்டில் தாக்கம் செலுத்தவல்லவாகும்.

இங்கு தரப்பட்டுள்ள வரைபடத்தில் அவை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பொறுப்புகளைச் சுற்றே விரிவாக அடுத்த தொடரில் நோக்குவோம்.●

குரு அரவிந்தன்



மகாகவி பாரதியார் சிலை

15

மகாகவி பாரதியாரைத் தெரியாத தமிழர்கள் இந்தத் தலைமுறையில் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இவர் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டில் முக்கிய அங்கம் வகித்தவர். ஒரு கவிஞராக, சாதவீக் விடுதலைப் போராளியாக எல்லோராலும் அறியப்பட்டவர். இவர் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் ஓர் எழுத்தாளராக, பந்திரிகையாசிரியாக, சமூக சீர்திருத்தவாதியாக இருந்து தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தமிழ் மொழியின் எழுத்து நடையில் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர். இன்று வசன நடையில் நாங்கள் எங்கள் தமிழ் மொழியைச் சிறப்பாக எழுதுவதற்கு வழிகோலியவர்களில் இவரும் ஒருவர். நான் சென்ற இடங்கள் சிலவற்றில் இவரது கம்பீரமான சிலையைக் கண்டிருக்கின்றேன். மகாகவி பாரதியாரை நினைவு கூருமுகமாகத் தமிழ்நாட்டில் உள்ள மர்னா கடற்கரையில் ஒரு சிலை அமைத்திருக்கின்றார்கள்.

தஞ்சாவூரில் உள்ள பாரத் கலைக்கல்லூரிக்கு முன்பாகவும், புதுச்சேரியில் பாரதி பூங்காவிலும் இவருக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல யாழ்ப்பாணத்திலும் நல்லூர் கோயிலுக்கு அருகே பாரதியாருக்குச் சிலை ஒன்று அமைத்திருக்கின்றார்கள். இப்படியாக பாரதியை மதிப்பவர்கள் பல ஊர்களிலும் இவருக்குச் சிலை அமைத்திருக்கிறார்கள்.

மகாகவி பாரதியாரின் 133வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அவரது உருவ சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்ற டிசெம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில்

உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாரதியின் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் பாரதி நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுவர்கள் பாரதியார் வேடமனிந்து பங்கேற்றனர். பாரதி மனிமன்பத்தில் தொடங்கி பாரதிக்கு ‘பாரதி’ என்று பட்டம் வழங்கப்பட்ட எட்டையபுர அரண்மனை, பாரதியார் பிறந்த இல்லம் என எட்டையபுரம் முழுவதும் மகாகவியின் பாடல்களைப் பாடியவாறு மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அதேபோல திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில், அவரது உருவச் சிலைக்கு, பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதசாரதி கோவில் வளாகம் அருகே நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், பாரதியாரின் சிலையை, அப்பகுதி மக்கள், பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதேபோல சேலத்திலும் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவை பெண் கல்வி, பெண் விடுதலை மற்றும் பெண் உரிமை நாளாக கொண்டாடினர்.



பாரதி என்று அழைக்கப்பட்ட இந்த முண்டாக்க கவிஞர் 1882 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினொராம் திகதி எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சின்னச்சாமி அய்யர், தாயார் பெயர் லட்சுமி அம்மாள்.

இவருக்கு கூப்பிரமணியன் என்று பெயர் கூட்டினாலும் இவரது செல்லப் பெயர் கூப்பையா என்பதாகும். ‘பாரதி’ என்பது இவருக்குக் கிடைத்த பட்டப் பெயராகும். இவர் இன்றும் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் 1921 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி தனது 38 வது வயதில் மரணமானார். இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

சென்னையில் திருவல்லிக்கேணியில் பாரத்தசாரதி கோவில் தெருவில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டைத் தமிழக அரசு 1993ஆம் ஆண்டு அரசுடமை - யாக்கியதன் மூலம் அவரைக் கொரவித்தனர். பாரதியின் நூற்றாண்டு விழாவை தமிழ் உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடியிருந்தனர். 1982ஆம் ஆண்டு பாரதியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் பாரதியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் ஒன்றை நூற்றாண்டு நினைவு மலராக கொழும்பில் வெளியிட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாரதியார் உயிரோடு இருக்கும் போது அவரது திறமையைப் பெரிதாக யாரும் மதிக்கவில்லை. இன்று அவரது ஆக்கங்கள் எல்லாம் பொதுவுடைம் ஆக்கப்பட்டிருப்பதால் அவை பலரிடமும் சென்றையை வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. அதனால் எல்லோரும் அறிந்த உலகப்புகழ் பெற்ற ஒரு கவிஞராக பாரதியார் இன்று திகழ்கின்றார். பாரதியின் பின் பல கவிஞர்கள் தமிழில் தோன்றினாலும் அவரைப் போன்ற உணர்வு பூர்வமான பாடல்களை யாரும் இதுவரை எமக்குத் தந்ததில்லை என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.●

கணித மேதை

ஜோன் நாஷ் - John Nash

அமெரிக்க கணித மேதை ஜோன் நாஷ் பற்றி பணிலமாட்டத்தில் எழுத நினைத்திருந்த போதும், அவரின் மரணத்தின் பின்னர் தான் அவரைப் பற்றி எழுத முடிகின்றது.

Power concedes nothing without a demand என்பார்கள். 'பணிலமாடம்' என்ற தலைப்பின் அர்த்தம் என்ன என்று கேட்கும் ஏராளமான வாசகர்களின் வேண்டுகோள் (மொத்தமாக நாலு பேர்) அடுத்த மாதத்தில் பூர்த்தி செய்யப்படும்.

சமூகவியல், அறிவியல், பொருளியல், உயிரியல் அரசியல், போர் திட்டம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒரு கொள்கை 'ஆட்டக் கோட்பாடு' (கேம் தியரி Game Theory) எனப்படும் நாஷ் ஈருவிலிப்ரியம் (Nash Equilibrium) ஆகும்.

கணித சமன்பாட்டின் மூலம் நிருபிக்கப்பட்டுள்ள இந்தக் கோட்பாட்டின்படி, இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டில் பங்கு பற்றும் ஒருவர், ஏனையோரது நலன்கள், தீர்மானங்கள் என்பவற்றைக் கருத்தில் எடுக்காது, தான் தனியே, தனிச்சையாக தனது நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுப்பாராயின் அத்தீர்மானங்களால் அவருக்கு நன்மை விளையப் போவதில்லை என்பதே இதன் மையக்கருத்தாகும்.

எமது நடைமுறை வாழ்க்கையுடன் சற்று வித்தியாசப்பட்டிருக்கும் Game Theory என்ற ஆட்டக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் ஜோன் நாஷ் என்ற அமெரிக்க கணித மேதை, புத்திக் கூர்மையும், பகுத்தறிவும் உடைய தீர்மானம் எடுக்கும் நபர்களுக்கிடையே, முரண்பாடு மற்றும் ஒத்துழைப்புகளுக்கு இடையிலான கணிதத் தொடர்பு பற்றிய இந்தக் கண்டுபிடிப்புக்காக இவருக்கு 1994இல் ஆண்டுக்கான பொருளாதார, அறிவியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கி கொரவிக்கப்பட்டது.

எந்த ஒரு போட்டியிலும் அதி உச்ச பல்லனிப் பெற்றுக் கொள்ள,



எஸ். ராஜ்மோகன்

பணிலமாடம்

15

பங்குபற்றும் ஒவ்வொருவரும் மற்றவர்களின் தீர்மானங்களைக் கருத்தில் எடுத்தே தமது தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று கூறும் இந்தக் கோட்பாடு, போட்டியில் பங்கு பற்றுவோர்களிடையே குறைந்த பட்ச ஒத்துழைப்பையும் கோரி நிற்கின்றது.

போட்டியில் பங்கு பற்றுவோரின் தீர்மானங்கள், பங்குபற்றுவோரிடையே ஏற்படும் ஆரோக்கியமான புரிந்துணர்வு நிலையில் இருக்கும் போது நடுநிலை (Equilibrium) எட்டப்பட்டு, போட்டி வலுப்பெறுகின்றது. எப்போது ஒரு போட்டியாளர் எதிர் போட்டியாளரின் நலன்களையும் தீர்மானங்களையும் கருத்தில் கொள்ளாமல், தனிச்சையான தீர்மானங்களை எடுக்க ஆரம்பிக்கின்றாரோ, அப்போது போட்டியின் சமநிலை குழப்பப்பட்டு விளையாட்டு ஒரு திசையில் நகர ஆரம்பித்து முடிவுறுகின்றது.



இது தான் கேம் தியரியின் அடிப்படைக் கணிதம். இது வாழ்வின் எந்தவொரு விடயத்துக்கும் பொருந்துவதாக உள்ளது. வியாபாரத் திட்டங்கள், முகாமைத்துவம், அன்றாடம் சந்திக்கும் சவால்கள், பங்குச் சந்தை, குடும்பக் கட்டுமானம், நேர்முகப் பரிசை போன்ற அனைத்து விடயங்களிலும் இதன் பயன்பாடு உள்ளது. உலகையும், அண்ட சராசரங்களையும் முழுவதுமாக இயக்கிவரும் கணிதத்தை, எமது அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய விடயங்களுடன் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டால், எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்டு வாழ்க்கையை வெற்றி கொள்ள முடியும். ஆனால் கூடுதலாக யோசித்தால் கொஞ்சம் தலையும் சுற்றும்!

பொருளாதார நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாகப் பயன்படும் இந்த அடிப்படைக் கோட்பாட்டைக் கண்டுபிடித்த புகழ்பெற்ற கணித மேதை இன்று நம்முடன் இல்லை. கணிதத்தினால் உலக செயற்பாடுகளுக்கு சமன்பாடுகளைக் கண்டுபிடித்த இவர் தனது அகால மரணத்தை எதிர்பார்த்திருக்கிமாட்டார். கடந்த மே மாதம் 23 ஆம் திகதி இரவு அமெரிக்காவின் நியூஜெர்சியில் இடம் பெற்ற சாலை விபத்தொன்றில் 86 வயதுடைய ஜோன் நாவியும், அவரது 82 வயதுடைய மனைவி அலிசியாவும் உயிரிழந்து விட்டனர்.

ஜோன் நாஷ் இன் இளமைக் காலம் பல சோதனைகள் நிறைந்த போதும், அது மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் உள்ளது. 1928இல் ஆண்டு பிறந்த இவர் தனது 31 ஆவது வயதில் Paranoid Schizophrenia என்ற மன நோயினால் பாதிக்கப்பட்டு, அதனுடன் போராடி தனது வாழ்க்கையை கணிதத்தின் மூலம் வெற்றி கொண்ட மாமனிதர்.

இவரது வாழ்வியல் வரலாறு பற்றியும், அவர் எதிர்கொண்ட சவால்களையும், சமுதாய சிக்கல்களையும் அறிந்து கொள்ள விரும்பினால் இவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'ஏ பியூடிபுல் மைண்ட்' (A Beautiful Mind) என்ற திரைப்படத்தைப் பாருங்கள். இந்தத் திரைப்படம் வணிகமீதியாக வெற்றிகரமாக ஓடி 2002இல் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.●



அமைச்சராக இருந்து கொண்டு பெரிய புராணம் என்ற இலக்கியத்தை எழுதியவர் சேக்கிழார். அந்தப் பெரிய புராணத்திலே அரசு குமாரன் ஒருவன் பசுக்கன்று ஓன்றைத் தவறுதலாகத் தேரால் அடித்துக் கொண்றதும் அந்தக் கண்ணின் தாம் சென்று அரண்மனை வாசலிலே மக்கள் குறைகளை அறியக் கட்டப்பட்டிருந்த மனியைத் தன் கொம்பினாலே அடித்து நீதி கேட்டதும் மன்னன் வந்து நடந்ததை அறிந்து குற்றம் செய்த இளவரசனை மகன் என்றும் பார்க்காமல் மனு தர்மத்தைப் பின்பற்றி தானே தேர் ஏற்றிக் கொண்றதும் போன்ற செய்திகள் விபரிக்கப்பட்டு இருப்பது பலருக்கும் தெரிந்த பழைய செய்தியாகும்.

ஆனால்!

பசு வந்து மனி அடித்த ஒரு செயலுக்கு மூன்று வேறுபட்ட இடங்களில் மூன்று வேறுபட்ட சொற்களை சேக்கிழார் பயன்படுத்தி இருப்பது எல்லோரும் தெரிந்து வைத்திருக்கும் செய்தி அல்ல. அது பெரிய புராண அறிவுக்கு அப்பால் உணர்ச்சி சம்நந்தப்பட்டது. தமிழ் மொழிச் சொற்களின் செறிவோடு தொடர்புடையது. அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாறும் முழுவதும் தெரிந்தவர்க்கும் அப்பாறப்பட்ட இலக்கியத் தடாகம் அது.

முதலிலே தன் கண்று இறந்ததும் அந்தப் பசு பெரு முச்சு விட்டு அமுது முகத்திலே கண்ணீர் வடிய அரண்மனைக்குச் சென்று மனியை அடிக்கும் இடத்தில் புடைத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார் சேக்கிழார். இந்தப் புடைத்தல் என்ற சொல்லுக்கு என் பிள்ளையைக் காப்பாற்றத் தெரியாத அரக்கு இந்த மனி என்னத்துக்கு என்ற உணர்வு கொடுக்கப்படுகின்றது' அங்கே கொம்பு வேகமாக இடிக்கின்றது. ஆத்திரத்தால்.

தன்னுயிர்க் கண்று வீயத் தளர்ந்த ஆத் தரியாதாகி முன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற் கோயில் வாயில் போன்னளி மனியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே.

(திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு)

மனி ஒசை கேட்ட மன்னன் சிம்மானத்திலே இருந்து எழுந்தும் இறங்கவில்லை. நொடியிலே அந்த இடத்தக்குச் செல்வதற்காக படிகளை மிதிக்காமல் வழக்கி இறங்கி ஒடினான். அதைத்தான் அரியனை இழிந்து போந்து என்றார் சேக்கிழார். மன்னன் அரண்மனை வாசலுக்கு வர காவலர்களும் வந்து பசு செய்த வேலையைப் பார்க்கிறார்கள்!

பசு மனி அடித்த செயலைக் காவலர்கள் மன்னனுக்கு சொல்லும் போது அங்கே புடைத்தல் என்ற சொல்லை நீக்கிவிட்டு துளக்குதல் என்ற சொல்லைக் கொண்டு வருகின்றார் சேக்கிழார். இங்கே துளக்குதல் என்ற

இரா. சம்பந்தன்

காட்டில் எநிக்கும் நிலா!

சொல் அசைத்தல் என்ற பொருளிலே கையாளப்படுகின்றது.

இறைவா இங்கே பாருக்கள். மனியை இந்த மாடு தவறுதலாக கொம்பினாலே தட்டிவிட்டு நிற்கின்றது என்ற பொருள்பட வேலைக்காரர் சொல்கிறார்கள்.

ஆங்கது கேட்ட வேந்தன் அரியனை இழிந்து போந்து பூங்கொடி வாயில் நன்னைக் காவலர் எதிரே போற்றி ஈங்கிதோர் பகவந்தெய்தி இறைவா' நின் கொற்ற வாயில் தூங்கிய மனியைக் கோட்டால் துளக்கியது என்று சொன்னார்.

(திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு)

வேலைக்காரர் சொன்னதை அரசன் கண்டு கொள்ளவில்லை. ஒரு பசு வந்து கவலையோடு மனி அடிக்கிறது. வேணும் என்று அடிக்கவிலை என்று இந்த மடைப்பயல்கள் சொல்கிறார்கள்' என்ன இதேல்லாம்? விலங்குகள் கூட துண்பயின்றி வாழ முடியாமல் வந்து மனி அடிக்கும் அளவுக்கு நாங்கள் நன்றாக ஆட்சி செய்கிறோம் என்று இகழ்ச்சிச் சிரிப்போன்றை மந்திரியைப் பார்த்துச் செய்கின்றான்.

மந்திரிக்குத் தெரியும். நடந்த விசயத்தைச் சொன்னதும் மகனைப் பிடித்துக் கொல்லப் போகின்றானே இந்த அரசன் என்ற பயத்தில் அரசே உங்கள் மகன் படைகளும் தேர்களும் குழந்துவர் அரச வீதியிலே போன போது இந்தப் பசுவின் கன்று தேரின் இரண்டு சக்கரங்களுக்கும் இடையிலே வந்து புகுந்து அடிப்பட்டு இருந்து விட்டது. அதனாலே இந்தத் தாம் வந்து இந்த வேலையை செய்து விட்டது அப்படி அது செய்திருக்கக் கூடாதுதான் என்ற பொருள்பட பையனைக் காப்பாற்றும் என்னத்தோடு சொல்கிறான்.

வளவா' நின் புதல்வன் ஆங்கோர மனி நெடுந் தேர்மேல் ஏறி அளவில் தேர்த்தானை சூழ அரகலாந் தெருவில் போங்கால் இளையானு கள்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாக தளர்வதும் இத்தாம் வந்து விளைத்ததித் தன்மை என்றான்.

(திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு)

பசு அடித்த மனி முதல் பாட்டிலே புடைத்தல் என்றும் அடுத்த செய்யுளிலே துளக்குதல் என்றும் மூன்றாவது பாட்டிலே இத்தன்மை என்றும் பிரச்சனையின் தீவிரம் படிப்படியாக குறைக்கப்படுவதைக் காணலாம். மந்திரி பசு மனி அடித்த செய்கையைத் தன் வாயாலே இன்னுமொரு முறை மன்னனுக்குச் சொல்லி நினைவுபடுத்த விரும்பாமல் இத்தன்மை என்று சொல்கிறான்.

இங்கே தமிழ் வளைந்து விளையாடுகிறது பெரியபுராணம் எழுதிய கவிஞரேஷனு. செய்திக்கும் சம்பவத்துக்கும் மட்டும் சொற்களை அடுக்கிக் கொண்டு போகாமல் உணர்ச்சி ததும்பும் இடங்களுக்கெல்லாம் சொற்களைப் பூந்து எடுத்துப் போடக் கூடிய மொழியாக இருக்கின்றது எங்கள் தமிழ் ஆனால் அதை அனுபவிக்கத்தான் யாரும் இல்லை இன்று. காட்டில் ஏறித்த நிலா என்று சொல்கிறார்களே' அது எங்கள் தமிழ் இலக்கியங்களாக இருக்குமோ?●

முனைவர் பால. சிவகடாட்சத்தின் இரு நூல்கள் வெளியீடு



முனைவர் பால. சிவகடாட்சத்தின் 'சர்சோதி மாலை' மற்றும் 'சர்சோதி மாலை என்னும் காலக்கணிதம்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு வைபவம் கடந்த மாதம் 7ம் திகதி ஸ்பாபரோ பாரதி கலாமன்ற மண்பத்தில் நடைபெற்றது. 'தமிழர் தகவல்' முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவை சந்திரமெள்ளவர் ஆலய கண்ணன் குருக்கள் தம்பதியர் மங்கள விளக் கேற்றி ஆரம்பித்து வைத்தனர். கவிஞர் வி. கந்தவன்தீன் வாழ்த்துரையை அடுத்து திரு. என். கே. மகாலிங்கம், முனைவர் பார்வதி கந்தசாமி ஆகியோர் நால் விமர்சன உரையை வழங்கினர். திரு. த. சிவபாலு நூலாசிரியரை அறிமுகம் செய்து உரையாற்றினார் மருத்துவர் இ. ஸம்போதரன் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். 'தீவகம்' வே. இராசவிங்கம் நூலாசிரியரை வாழ்த்திக் கவி வழங்கினார். நூலாசிரியர் முனைவர் பால. சிவகடாட்சத்தின் ஏற்புரை இறுதியாக இடம்பெற்றது.●

ரொறன்றோவில் 'கடல் குதிரைகள்' பாடல்களின் இறுவட்டு வெளியீடு




தமிழ் உணர்வாளரும் தமிழக திரைப்பட இயக்குனருமான புகழேந்தி தங்கராஜ் கலந்துகொண்ட 'கடல் குதிரைகள்' பாடல்களின் இறுவட்டு வெளியீட்டு விழா கடந்த மாதம் 7ம் திகதி ஸ்பாபரோவில் நடைபெற்றது. இப்பத்தின. தயாரிப்பாளர்களும் நேரடியாக விழாவில் பங்கேற்று உரையாற்றினர். 'குப்பர் சிங்கர்' புகழ் ஜெசிகா யூட் இத்திரைப்படத்தில் பாடிய பாடலை மேடையில் பாடி மகிழ்வித்தார். ஸ்காபரோ 'மெட்சென்டர் கனைக்ட்' நிறுவனர் மருத்துவர் சொ. செந்தில்மோகன் விழாவில் உரையாற்றியதுடன், விழாவுக்கு ஆதரவும் வழங்கி சிறப்பித்தார்.●

ஒன்றாறியோ என். டி. பி. தலைவர் பலவின ஊடகவியலாளருடன் சந்திப்பு



ஒன்றாறியோவைத் தளமாகக் கொண்ட பலவின ஊடகவியலாளர்களுடனான சிறப்புச் சந்திப்பொன்றை ஒன்றாறியோ என். டி. பி. தலைவர் அன்றியா ஹோவார்ட் கடந்த மாதம் 15ம் திகதி நடத்தினார். மேற்படி கட்சியின் பலவின நிகழ்ச்சித்திட்ட அமைப்பாளர் நீதன் ஷன் இதனை ஏற்பாடு செய்திருந்தார். கட்சியின் பிரதித் தலைவராக அன்மையில் நியமிக்கப்பட்ட ஜெத்சிங்கும் இதில் பங்கு பற்றினார். கட்சித் தலைவரும் பிரதித் தலைவரும் தங்கள் கட்சியின் செயற்பாடுகளை ஒன்றாறியோ மாகாண அரசின் தவறான செயற்பாடுகள் ஊடாக விபரித்து விளங்கப்படுத்தினர். ஸ்காபரோ காரைக்குடி உணவகத்தில் இந்நிகழ் வு இடம்பெற்றது.●



கனடியப் பிரதமருடனான தமிழர் பிரதிநிதிகளின் சந்திப்பு



கனடியப் பிரதமர் ஸ்டபன் ஹாப்பர் கடந்த மாத முற்பகுதியில் ரோறஞ்சோ நகருக்கு விஜயம் மேற்கொண்ட வேளையில், தமது முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இங்குள்ள தமிழர் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் சினேகபூர்வமான பேச்சுகளை நடத்தினார். கனடிய அரசின் திட்டங்கள், போருளாதார செயற்பாடுகள் பற்றி பிரதமர் இங்கு விரிவாக

எடுத்துக்கூறினார். அதேசமயம் தமது அரசுக்கு ஆதரவு வழங்கி வருவதற்காக தமிழ்ச் சமூகத்துக்கு அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். கனடாவின் மத்திய அரசுக்கான பொதுத் தேர்தல் இவ்வநூட் இலையுதிர் காலத்தில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.●

'விளம்பரம்' - 25வது ஆண்டு கால்பதிப்பு விழா



1991ம் ஆண்டு முதல் கனடாவிலிருந்து வெளிவரும் 'விளம்பரம்' பத்திரிகையின் 25வது ஆண்டு கால்பதிப்பு விழா கடந்த மாதம் ஸ்காபரோ குயின்ஸ் விருந்தினர் மண்பத்தில் அடக்கமான நிகழ்வாக நடைபெற்றது. விளம்பரத்தில் எழுதுபவர்கள் அதன் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர் சகிதம் கூட்டாக அமர்ந்திருப்பதையும், பிரதம விருந்தினர் உரையாற்றுவதையும், விளம்பரத்தின் பிரதான விளம்பரகாரர்களான 'நிரு பிரான்ட்' நிறுவனம் மற்றும் மு. காசிப்பிள்ளை நிறுவனம் ஆகியவற்றின் அதிபர்களை மதிப்புச்செய்யும் வகையில் அதன் பதிப்பாளர் திரு. ராஜா மகேந்திரன் பாராட்டுப் பட்டயம் வழங்குவதையும் இங்கு உள்ள ஒளிப்படங்களில் காணலாம்.●

யாழ்ப்பாணத்தில் சர்வதேச யோகா தினம் - ஜூன் 21



இந்தியாவின் கோரிக்கைக்கிணங்க ஜூக்கிய நாடுகள் சபை ஜூன் மாதம் 21ம் திகதியை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம் செய்ததையுடெத்து, அதனை ஆதரித்த 177 நாடுகளிலும் இத்தினம் கடந்த மாதம் 21ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்நிலைகளின் கலாசாரத் தலைநகரான யாழ்ப்பாணத்திலுள்ள மத்திய கல்லூரி மைதானத்தில், குடாநாட்டின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலைச் சீருடையில் அன்றைய தினம் யோகா பயிற்சியில் ஈடுபட்டு பலரது கவனத்தையும் ஸ்ரத்தனர். இவர்கள் வெவ்வேறு யோகா பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட முன்று ஒளிப்படங்களில் இரண்டு இந்த இதழின் முன் அட்டையை அலங்கரிக்கின்றன.●



ஒன்றாறியோ மாகாண அரசின் தன்னார்வத் தொண்டர் விருதுகள்



ஒன்றாறியோ மாகாண அரசாங்கத்தின் வருடாந்த தன்னார்வத் தொண்டர் சேவை விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் கடந்த மூன்று மாதங்களாக 37 வரையான இடங்களில் இடம்பெற்றது. ரொறங்ரோ நகரப் பகுதிக்கான நிகழ்வு கடந்த மாதம் 17ம் திகதி ரொறங்ரோ பல்கலைக் கழக விக்டோரியா வளாக அரங்கில் நடைபெற்றது. 'தமிழர் தகவலை' வெளியிடும் தமிழர் தகவல் நிலையத்தைச் சேர்ந்த இரா. சம்பந்தன், அனோஜினி குமாரதாசன், லட்சுமி சிவனேஸ்வரலிங்கம், றஞ்சி திருச்செலவும், கிருஜாதேவி குமாரதாசன் ஆகியோர் இங்கு தமக்கான விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இவர்கள் தனித்தனியே விருதுகள் பெறுவதையும், 'தமிழர் தகவல்' முகாமையாளர் ஆர். ஆர். ராஜ்குமார் சகிதம் கூட்டாக நிற்பதையும் இங்குள்ள ஒளிப்படங்களில் காணலாம். தமிழர் தகவல் நிலையத்தின் மேலும் நான்கு தன்னார்வத் தொண்டர்கள் மிசிகாகா, றிச்மண்ட்ஹீல், ஸ்காபரோ ஆகிய இடங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் தங்களுக்கான விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். (ஒளிப்படங்கள்: கே. கமலலிங்கம்)

ரொறங்ரோ கல்விச் சபைகள் இணைந்து நடத்திய



ரொறங்ரோ மாவட்ட கல்விச் சபைகள் இணைந்து நடத்திய ஆராவதாண்டு நிறுத்துப் போட்டியில் மாஷ்டாக்கிள்ஸ் எம்பேஷன் வீகோக் கல்லூரி பார்க் கல்வி மேந்திப்பள்ளத்துக்கு சான்றிதழ்க்கூடம் வழங்கிய மொழிகளை விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கின்றனர்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட வருடாந்த விருதுகள்



கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 15வது இயல் விருதுடன் சாடிய விருதுகள் வழங்கும் மையம் கடந்த மாதம் 13ம் திகதி ரொறைன்றோ ரடிஷன் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது நவீந் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு. பா. ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது. கனடிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான திரு. டேவிட் பெஸ்மோஸ்கிள் விழாவில் சிறப்பு விருதித்தினராகக் கலந்து சிறப்பித்தார். விழா ஏற்பாடுகளை இலக்கியத் தோட்ட நிறுவனர்களில் ஒருவரான திரு. அ. முத்துவிங்கம் மேற்கொண்டிருந்தார். இவ்விழாவில் மற்றைய விருதுகள் பெற்றவர்கள் விபரம் வருமாறு: குமரசாமி தேவகாந்தன் (புனைவுப் பரிசு - நாவல்), குணா. கவியழகன் (புனைவுப் பரிசு - நாவல்), மு. நிதி தியானந்தன் (அபுனைவுப் பரிசு), ஜெயராணி (அபுனைவுப் பரிசு), கதிர்பாரதி (கவிதைப் பரிசு), கே. வி. ஷஷலஜா (மொழிபெயர்ப்புப் பரிசு), சௌரண்யவேல் ஸல்வரன்பிள்ளை (மொழிபெயர்ப்புப் பரிசு - ஆங்கிலம்), முத்தையா அன்னாமலை - (தகவல் தொழில்நுட்பப் பரிசு), மாணவர் கட்டுரைப் புலமைப் பரிசில்களை வாககி கைலாசமும், யுகேந்திரா ரகுநாதனும் பெற்றுக் கொண்டனர். நிகழ்வின் சில காட்சிகளை இங்கு ஒளிப்படங்களாகக் காணலாம்●



ஆறாவதாண்டு தெற்காசிய மரபுரிமை விழா



விச் சபை மற்றும் கத்தோலிக்க கல்லிச் சபை ஆகியவை இணைந்து தெற்காசிய மரபுரிமை விழா கடந்த மாதம் மீ திகதி ஸ்காபரோ மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ், பஞ்சாபி, குஜராத்தி, நேபாளம், ணைச் சார்ந்த மரபுவழி நிகழ்ச்சிகள் இங்கு சிறப்பாக இடம்பெற்றன. விலிக்சபையின் தலைவரான திரு. வேஷன் சென் இதில் பிரதம கான்டார். சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களும் மாணவர்களும் ளர் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டனர் விழாவின் சில காட்சிகளை வாயிலாகக் காணலாம். (படங்களும் தகவலும்: கங்கா கந்தசாமி)●

NOW JOIN OUR HIRING DYNAMIC TEAM

Looking for a Career change?
Freedom, Flexibility and
Unlimited income potential

Give us a Call today

Chandran Rasalingam CHS
President & CEO
Dir: 416 909 0400

INFORCE LIFE
Financial Services Inc.

Bus: 416 321 6000 x400

www.inforcelife.com

career@inforcelife.com

10 Milner Business Court, Suite 707, Scarborough ON M1B 3C6

[Like us on Facebook](#)



printfast.ca



OPEN NOW

எம்மவர் மத்தியில் முதல் விரைவு மருத்துவ நகுவம்

Markham McNicoll
URGENT CARE CENTRE

இயங்கும் நேரம்
திங்கள் - வெள்ளி
மு.ப. 8.00 - பி.ப. 9.00
சனி, ஞாயிறு
விடுமுறை நாட்கள்
மு.ப. 9.00 - பி.ப. 4.00



- ✓ Urgent Care (விரைவு மருத்துவ நகுவம்)
All Emergencies except Life threatening
- ✓ Walk-In Clinic
- ✓ Lab Services (ஆய்வுகூட சேவை)

OHIP Card (Medical Card) Accepted

உங்கள் சேவைகளை மழுமையாக தமிழில் பெற்றுக்கொள்ள

416-609-3333

ஓரே இடத்தில் ...

- ✓ IDA Pharmacy (மருந்தகம்)
- ✓ Physiotherapy (இயன் மருத்துவம்)
- ✓ X-Ray & Ultra Sound



Markham McNicoll Medical Centre

2901 Markham Road, Scarborough, ON M1X 0B6

கள் குடித்து மகிழும் சிம்பன்சிகள்

காடுகளில் அலைந்து திரியும் சிம்பன்சிகள் தொடர்ச்சியாக கள் குடித்து வருவதற்கான முதல் ஆதாரங்களை விஞ்ஞானிகள் இப்போது பதிவு செய்துள்ளனர். கள்ளை விரும்பிக் குடிக்கும் சிம்பன்சிகள் பின்னர் போதையேறி தூங்குவது தெரியவந்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியில், சிம்பன்சிக்கள் பண்ணை ஒத்த மரங்கள் மீது ஏறி, அதன் வெட்டப்பட்ட குருத்து மற்றும் பாளைகளிலிருந்து வடிந்து நொதித்து இயற்கையாக உருவாகும் கள்ளை, அம்மரங்களின் இலையை பயன்படுத்தி அருந்தி வருவது படமாக்கப்பட்டுள்ளது.


கினி நாட்டின் பொலோப் பகுதியில் உள்ளுர் மக்கள் காட்டுப்பண மரங்களில் குருத்தை வெட்டி அதிலிருந்து வடியும் கள்ளைக் கேகரிக்கும் வகையில் பிளாஸ்டிக்கிலான குடுவைகளை கட்டி வைத்திருந்தனர். இக்குரங்குள் அம்மரங்கள் மீதேரி அதிலிருந்த கள்ளை பருகுவதை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.

அம்மரத்தின் மீது ஏறும் சிம்பன்சிகள் அதன் இலைகளை நகக்கி அதை திரவத்தை உறிஞ்சி எடுக்கும் ஸ்பான்ஞ்களைப் போல் பயன்படுத்தி குடுவையிலிருக்கும் கள்ளைக் குடிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சில ஒரு முழு மொந்தை அளவுக்கான கள்ளைக் குடிப்பதும் தெரியவந்துள்ளது.



அதன் பின்னர் அவை போதையில் தள்ளாடுவதும் பின்னர் உறங்கிப் போவதும் விஞ்ஞானிகளால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பானது மனிதர்களுக்கு எப்படி மது மீது ஒரு ஈர்ப்பு உள்ளதோ, அதேபோல் குரங்கினங்களும் மதுவை விரும்புகின்றன என்பதற்கு சான்றாக அமையக் கூடும் என்று கருதப்படுகிறது.●



SABESAN'S Choice

**தனி மரத்தீனாலான நிலம், நிலவிரிப்பு
சுவந்டன் இனைந்த அலுமாரிக் கதவுகள்
யன்னல், கதவு புதுப்பித்தல்**

**ஆகிய வேலைகளில் தன்னிகரற்றவர்
“விருதுபெற்ற தொழிற்றுறை நிபுணர்”**

**Laminate, Mirror, Panel, Closet Doors
Carpet, Hardwood, Tiles, Granite Flooring
Windows + Doors, Kitchen + Bath
Renovation or NEW!!!!**

Sabesan's Choice
416 605 1990







SpiceOnDanforth.com

spice
URBAN TOWNS ON DANFORTH RD



Kamal Navaratnam
Sales Representative
Direct: 416-671-4815
E mail:kamalhomesale@gmail.com

Trust and reliable services

உங்களுக்கு அருகாமையில்
அரியதோர் சந்தர்ப்பம்!

மட்டுப்படுத்தப்பட்ட இருப்பிடங்களே உள்ளதால்
இப்போதே பதிவுசெய்து நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள்!




HomeLife/Future Realty Inc.
Brokerage
205-7 Eastvale Drive
Markham ON, L3S 4N8
Bus: (905) 201-9977
Fax: (905) 201-9229
Independently Owned and Operated



நக்கீரன்

என்றுமுள்ள செந்தமிழ்

86



குடிமக்கள் காப்பியமாக இன்றைவும் போற்றப்படும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ஒரு சமன்ராக இருந்தும் சமயப் பொதுமையைக் கடைப்பிடித்திருக்கிறார்.

இளங்கோ அடிகள் பேசாத் பொருளில்லை, கூறாத அறமில்லை, பாடாத தெய்வமில்லை எனுமளவிற்குப் பல்வேறு சமயங்களைப் பற்றிப் பாடி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார். தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி மட்டுமே இன்று முழுமையாகக் கிடைக்கின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்கள் சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்டவை. குண்டலகேசி, வளையாபதி மற்றும் சீவக சிந்தாமணி பிற்காலச் சோழர் காலத்தில் படைக்கப் பட்டவையாகும்.

குண்டலகேசி காப்பியம் பவுத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆகிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்த 19 முழுமையான பாடல்கள் மட்டுமே இன்று கிடைத்துள்ளன.

தன்னைக் கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பவுத்த தறவியாகி அச் சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.

வளையாபதி சமணம் சார்ந்த காப்பியம், ஓன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. மிக அன்மைக் காலத்தில் மறைந்த நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நாலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும் கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது.

கிடைத்துள்ள பாடல்களின் அடிப்படையில் இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்து

காணப்படுகிறது. திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றோட்களையும் கூட வளையாபதி ஆகிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளார்.

ஏட்டுச் சுவடி வடிவத்தில் இருந்த வளையாபதி உ.வே. சாமிநாத ஐயர் திருவாவடுதுறை ஆதீனம் மகாவித்வான் மீனாசீ சுந்தரம்பிள்ளை அவர்களிடம் தமிழ் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கிருந்த நூலகத்தில் கண்டிருக்கிறார். ஆனால் பிற்காலத்தில் அதனை பதிப்பிக்க எண்ணி அந்த நூலைத் தேடியபோது அது கிடைக்கவில்லை. இதனை சாமிநாத அய்யர் தாம் எழுதிய என் சரிதம் என்ற நூலில் பின்வருமாறு கண்ணீர் மல்க எழுதியுள்ளார்.

“திருவாடுதுறை மடத்துப் புத்தக சாலையில் வளையாபதி ஏட்டுச் சுவடியை நான் பார்த்திருக்கின்றேன். அந்தக் காலத்தில் அத்தகையப் பழைய நூல்களில் எனக்குப் பற்று உண்டாகவில்லை அதனால் அந்நூலை எடுத்துப் படிக்கவோ, பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நேரவில்லை. பழைய நூல்களை ஆராயவேண்டுமென்ற மன்றிலை என்பால் உண்டான பிறகு தேடிப்பார்த்தபோது அந்தகவடி மடத்துப் புத்தக சாலையில் கிடைக்கவில்லை. தமிழ் நாடு முழுமையும் தேடியும் பெற்றிலேன். எவ்வளவோ நூல்கள் அழுந்தொழிந்துப் போயினவேன்று தொந்து அவற்றிற்காக வருத்தமடைவது என் இயல்பு. கண்ணால் பார்த்த சுவடிகைக் கிட்டாமல் போயிற்றே என்ற துயரமே மிக அதிகமாக வருத்தியது. ‘கண்ணில்லான பெற்றிழந்தான் என வழந்தான் கடுந்துயரம்’ என்று கம்பர் குறிக்கும் துயருக்குத்தான் அதனை ஒப்பிட வேண்டும்.”

சீவக சிந்தாமணி திருத்தக்க தேவர் என்ற சமண புலவரால் இயற்றப்பட்டது. ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வடமொழியில் எழுதப்பட்ட சூடாமணியைப் பின்பற்றி எழுதப்பட்டது. சமண தொன்மங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை சுவையாகவும் இனக்கவர்ச்சியடனும் தமிழில் எழுத திருத்தக்க தேவர் விரும்பினார். அம்முயற்சியில் அவர் வெற்றி பெற்றார் என்பதும் உண்மை. நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செம்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செம்யுள்கள் கண்ணப்படுகின்றன. சேக்கிழார் பெரிய புராணம் எழுதுவதற்கு சீவக சிந்தாமணி தூண்டுகோலாக இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

இளங்கோ அடிகள் காலத்தில் காணப்பட்ட சமயப் பொதுமை பக்தி இயக்க காலத்தில் காணப்பட வில்லை. வேதத்துக்கு ஏற்பு இல்லாத அனைத்து நூல்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன என மயிலை சீனி வேங்கடசாமி தான் எழுதிய சமணமும் தமிழும் பவுத்தமும் தமிழும் என்ற நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். சமண, பவுத்த சமயங்கள் மட்டும் அல்ல அந்தச் சமயங்களுக்குரிய நூல்களும் அழிக்கப்பட்டன.

இளங்கோ அடிகள் சைவம், வைணவம், சாக்தம், சௌராம், கேளமாரம், சமணம் என்ற பல்வேறு மதங்களின் வழிபடு தெய்வங்களை எவ்விதப் பேதமுயின்றிப் போற்றிப் பாடியுள்ளார். பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானையும் நீலமேனி நெந்தியோனாகிய திருமாலையும் அறுமுகச் செவ்வேளையும் மாலை வெண்குடை இந்திரனையும் பாடியுள்ளார்.

மதுரைக் காண்டத்தில் ‘வெட்டுவ வரி’ என்ற பகுதியில் கொற்றவையின் பெருமை வேட்டுவர்கள் மூலம் பேசப்படுகின்றது. வஞ்சிக் காண்டத்தில் இடம்பெற்றுள்ள

என்றுமுள்ள.. (23ஆம் பக்கத்திலிருந்து)

'குறைக் குரவையில் மலைவாழ் மக்களாகிய குறவர், செவ்வேளாகிய முருகனைப் பாடிப் பரவிக் குரவையாடுகின்றனர். வெவ்வேறு தெய்வங்களைத் தோழுதேத்தும் வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் மூலம் அத்தெய்வங்களின் சிறப்பை அடிகள் கூறிச்செல்கின்றார். அவ்வாறு அவர் நமக்கு சுட்டிச் செல்லும் ஒர் அழகிய பகுதியே ஆய்ச்சியர் (இடையர்க்குல மக்கள்) திருமாலைப் போற்றிப் பாடும் 'ஆய்ச்சியர் குரவை.' மேற்குறிப்பிட்ட 'வேட்டுவ வரி, 'குறைக் குரவை' அழகியவற்றினும் வின்சிய பக்திச்கவை ஆய்ச்சியர் குரவைப் பாடல்களில் காணப்படுகிறது. கண்ணகி - கோவலன் இருவருக்கும் அடைக்கலம் கொடுத்த ஆயர் முதுமகளான மாதரி காலையில் எழுந்ததும் தயிர் கடைவதற்காகக் கடைகயிற்றுடன் தயிர்த் தாழியிடம் செல்கின்றாள். தாழியில் பால் உறையாதது கண்டு திகைக்கிறாள். அத்தோடு ஆநிரைகளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிவதையும், அவை நடுங்கி நிற்பதையும் கண்டு, 'நமக்கு ஏதோ தீங்கு வருவதற்கான அறிகுறிகளாக இவை தோன்றுகின்றனவே' என்று கலங்கி, 'நம் ஆயர்க்குலத் தோன்றலான கண்ணன், தன் அண்ணாகிய பலராமனுடனும் காதலியாகிய நப்பின்னையுடனும் சேர்ந்தாடிய பால சரிதங்களைக் குரவைக் கூத்தாக ஆடி அவனைப் பணிவோம். நம் ஆநிரைகளுக்கும் கண்றுகளுக்கும் ஏற்பட்ட துயர்த்தை அந்தக் கடல்வண்ணன் களைவான்' என்று தன் மகளாகிய ஜையை என்பவளிடம் காறியபடிக் குரவை ஆட ஏற்பாடு செய்கின்றாள்.

குரவைக் கூத்தென்பது பெண்கள் எழுவராகவோ அல்லது ஒன்பதுபேராகவோ இணைந்து, நண்டுபோல் (மோதிர விரலையும், நடுவிரலையும் மதித்து) கைகோர்த்துக் கொண்டு கண்ணனின் புகழ்பாடியபடியே ஆடும் கூத்தாகும். இங்கே மாதரி, ஆயர்க்குல மகளிர் எழுவரை வரிசையாக நிறுத்தி அவர்களுக்கு மாயவன், பலதேவன், நப்பின்னை என்று (குரவை முறைப்படி) பெயர்க்கட்டுகின்றாள். பின்பு நப்பின்னை என்று பெயர் சூட்டப்பட்டவள் தன்னருகில் நிற்கும் மாயவன் கழுத்தில் துழாய் (துளசி) மாலையைச் சார்த்தி கூத்தாடிக் கொண்டே பாடுவதாக இப்பகுதி அமைகின்றது. அவள் கண்ணனைப் புகழ்ந்து பாடுவதாக 'அடிகள்' இயற்றியள்ள பாடல்கள் முக்களிகளுடன் பால், தெளிதேன், பாகு, பருப்பும் கலந்து உண்டது போல் இனிக்கின்றன.

கன்று குணிலாக் களியுதிர்த்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் கொன்றையங் தீங்குழல் கேளாமோ தோழி' பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி'

(சிலம்பு - மாயவனைப் பாடல்) இப்பாடல்களில் மாயக் கண்ணனின் லீலைகள் சிறப்பாய்வு பேசப்படுகின்றன.●

Less Payment Higher Return

100K - Term Life Insurance for 20 years

AGE	20	25	30	35	40	45	50
Monthly Payment - Male	\$12.69	\$12.78	\$12.87	\$14.22	\$17.64	\$25.65	\$39.33
Monthly Payment - Female	\$10.80	\$10.80	\$10.89	\$12.75	\$14.40	\$18.99	\$28.44

100K - Whole Life Insurance

AGE	20	25	30	35	40	45	50
Monthly Payment - Male	\$43.15	\$48.90	\$57.87	\$68.44	\$81.22	\$103.65	\$122.28
Monthly Payment - Female	\$39.00	\$43.15	\$52.20	\$61.76	\$71.07	\$88.33	\$106.78

- Drug, Dental and Medical plan
- Mortgage and Travel Insurance
- RRSP - Loan and Investments
- RESP - Education Saving Plan

- Life Insurance - Term, Whole life
- Disability Insurance
- Critical Illness Insurance
- Non-Medical Insurance - Age 40 to 85

Ideas to simplify your Family protection

Mogan Selliah

Insurance Advisor - Royal Brokers

Direct: 416.569.3200

Email: moganselliah@gmail.com



Non Medical Insurance

குறைந்த கட்டணத்தில் 85 வயது வரையிலான மருத்துவப் பரிசோதனை அற்ற காப்புறுதி


RESP கல்வி செமிப்புத் திட்டம்

பிள்ளைகளின் உயர்கல்வி செமிப்புத் திட்டத்தின் மூலம் அரசு மானியமாக \$9200 வரை பெற்றுமுடியும்

Knowledge. Passion. Results.



**உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது
உங்கள் உறவுகளின் நெதியாத்தீரயை முறையாகவும்,
இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்**



- மரண அறிவித்தல்கள் வீட்டிலிருந்த படியே விரும்பிய ஊடகங்கள் ஊடக அறிவித்தல்களை வெளியிடவும்
- சமய சம்பந்தமான கிரியைகள் செய்பவர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும்
- பூ அலங்காரங்கள், மாலைகள், பூபந்தல்களின் தெரிவுக்கும்
- விரும்பிய, பொருத்தமான Casket (மரணப்போதுகளை பெற்றுக்கொள்ளவும்

MARANAM.COM

HEAVEN CARES

ADVISING FAMILIES ON YOUR LOVED ONE'S FINAL JOURNEY
www.maranam.com, E-Mail: info@maranam.com



Call: **Vilosan Sivatharman** B.Eng
Funeral Director

416-993-0826

Working With

Chapel Ridge
FUNERAL HOME INC.

PROVIDING PEACEFUL FINAL ARRANGEMENTS
8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1



Call: **Christeen Seevaratnam**
Funeral Counsellor

416-258-6759

பிக்குக்ருத் தெரிபிடி,
நம்பிக்கையிடான் தூரான் சீவாக்கி..
On high with your thoughts.
PRO MAR Ltd.

- Corporate Awards
- Promotional Products
- Laser Engraving
- Pad Printing
- Silk Screening

Vivek Subra
Director

B: 416- 291 2344

D: 416- 898 4846

promarawards@gmail.com

www.promarawards.com **416-291 2344**

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5

Put your logo on anything!
One stop for all your promotional needs.
PRO MAR Ltd.
416 898 4846
vivekpromar@gmail.com

வாண்ணுவதும் விற்பதும் கலப்பே ஆனால்..
தெள்வான் தெர்வே உங்கள் வெற்றிப்படி.

Why think so long...?



Vivek Subramaniam
Sales Representative
416-898 4846

- Free market evaluation
- Professional advice on selling your home for more
- State of the art marketing idea
- Flexible commission
- Friendly service producing excellent results
- List through me to have your property sold in a few days

Mortgages & loans arrangements


Homelife/Future

Realty Inc. Brokerage

7 Eastvale Drive, Unit 205, Markham, On. L3S 4N8

Bus: 905 201 9977, Fax: 905 201 9229

Independently Owned and Operated



கோவில் மாலைகள் மற்றும் பூஜை யாருட்கள்

5633 Finch Ave East, Unit # 6, Scarborough, ON M1B 5K9

(416) 288-1419

சொர் மூக்கள், சரம் மற்றும் பூக்குக்கு நெகையியடும் இலை வகைகள்

இறக்குமதி செய்யப்பட்ட கதம் சரம்	\$ 2.00/M	அனுகம் புலி	\$ 3.00/bag
உள்ளுர் கர்னேஷன் சுறம்	\$ 2.00/M	வீல்வய் இலை	\$ 3.00/bag
மல்லிகைப்பூச்சரம்	\$ 5.00/M	வோவிலை	\$ 3.00/bag
கர்னேஷன் மலர்கள்	\$ 0.20 each	Marukhalundu /Maru	\$ 3.00 /bag
மல்லிகை மலர்கள்	\$ 5.00/bag	மாவிலை	10 per \$ 1.00
சம்பாகிளி மலர்கள்	\$ 3.00 /bag	வெங்கிலை	10 per \$ 1.00
அறை மலர்கள்	\$ 3.00 /bag	வாழை இலை	\$ 1.00 each
தாமரை மலர்கள்	\$ 1.00 each	துளசி இலை	\$ 3.00/bag



எஸ். கணேஷ்

கனடாவின் பெருமைக்குறிய நகரமாக மதிக்கப்படும் ரொற்றோ மாநகரில் 17வது Pan American Games இந்த மாதம் 10ம் திகதியிலிருந்து 26ம் தேதி வரையும் நடைபெறும். பின்னர் இந்த ஆண்டுக்கான Para Pan Am Games ஆகஸ்ட் மாதம் 7ம் திகதியிலிருந்து 15ம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

'Pan Am' விளையாட்டுப் போட்டியில் 41 நாடுகளின் சமர் ஆறாயிரம் வீரர்கள் 36 வித்தியாசமான விளையாட்டுகளில் பங்கேற்கவேண்டும். மாற்றுவலுத் திறனாளிகள் பங்குபற்றும் Para Pan Am விளையாட்டுப் போட்டியில் 26 நாடுகளைச் சேர்ந்த சமர் 1300 வீரர்கள் 13 வித்தியாசமான விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுவர்.

2011ம் ஆண்டு இப்போட்டிகளில் 119 பதக்கங்களை வென்று Defending Champion அந்தஸ்துப் பெற்ற கனடா நாடு, முதன்முறையாக ஒன்றாறியோ மாநிலத்தில் இவ்வருட போட்டிகளை நடத்துகின்றது.

மெக்சிகோ நகரின் Guadalayara நகரில் 2011ம் ஆண்டு 16வது Pan Am போட்டிகள் நடைபெற்றவேளை ரொற்றோ நகர முதல்வராயிருந்து ரோப் ஃபோர்ட்டுடன், கனடிய விளையாட்டுத்துறை அமைச்சர் Bal Gosal இணைந்து 2015ம் ஆண்டு இப்போட்டிகளை இங்கு நடத்துவதற்கான கொடியைப் பெற்றுக் கொண்டனர்.

இப்போட்டிகள் கனடாவில் முன்றாவது தடவையாக நடைபெறவது குறிப்பிடத்தக்கது. 1967ம் ஆண்டும் 1999ம் ஆண்டும் இப்போட்டிகள் மனிற்றோபா மாநிலத்திலுள்ள வினிபெக் நகரில் நடைபெற்றன.

1951ம் ஆண்டு முதன்முறையாக ஆர்ஜென்டீனாவில் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டிகள் இவ்வருடம் ஒன்றாறியோ மாநிலத்தின் 30 இடங்களில் நடைபெறுகின்றன. ரொற்றோ, ஸ்காபரோ, பீல், ஹால்ட்டன், ஹமில்டன், நயகரா, யோர்க், டிரகம், ஹலிபேர்டன், சிம்கோ ஆகிய நகரங்கள்



இவற்றுள் முக்கியமானவை.

இவ்விளையாட்டுப் போட்டியை மையப்படுத்தி ஒன்றாறியோ மாகாண மக்களின் பெருந்தொகையான வரிப்பணம் சில தனிப்பட்டவர்களின் சொந்தத் தேவைகளுக்காகவும் அவசியமில்லாமலும் செலவு செய்யப்பட்டதால் இப்பணியிலிருந்த முக்கியமான நிர்வாக அதிகாரியோருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விளையாட்டுப் போட்டிக்கென பெருமளவிலான கட்டிடங்கள் ஒன்றாறியோவின் பல்லவேறு இடங்களில் கட்டப்பட்டுள்ளன. வீதிகள் நிர்மாணம், வீதிகள் திருத்தம் என்பனவும் துரித வேகத்தில் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக மூன்று இடங்களில் பிரதான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்துவது.

விளையாட்டுப் போட்டி நடைபெறவிருக்கும் இடங்களுக்கு அண்மையிலுள்ள வீடுகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்பகுதிகளிலுள்ள வளிக் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை வசீகரிக்கும் வகையில் மெருகட்டப்பட்டு வருகின்றன. இப்போட்டிகளை நடத்துவதால் ரொற்றோ பெருநகரத்தின் பொருளாதாரம் பெருமளவு வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரபலம் வாய்ந்த உதைபந்தாட்டப் போட்டிகள் ஹமில்டன் நகரிலும், சூடைப் பந்தாட்டப் போட்டிகள் நையர்சன் பல்கலைக்கழக மைதானத்திலும், நீச்சல் சம்பந்தப்பட்ட போட்டிகள் ஸ்காபரோ நகரிலும், தடகளப் போட்டிகள் பிரம்மாண்டமாக ரொற்றோவிலும், யோர்க் பிராந்தியத்திலும் அமைக்கப்பட்டுள்ள CIBC அரங்கங்களிலும் நடைபெறவுள்ளன.

பேஸ் போல் போட்டிகள் ஏஜக்ஸ் நகரிலும், கராத்தே - ஜூபோ போட்டிகள் மில்லிகா நகரிலும், கரப்பந்தாட்டம், ரென்னிஸ் போட்டிகள் ரொற்றோ நகரிலும் நடைபெறும். CIBC, Chevrelot, CISCO, ATOS, OLG போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் இப்போட்டிகளுக்கு செலவு செய்கின்றன.

உலகின் முன்றாவது மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் Pan Am, உலககாவிய ரீதியில் கணிய மக்களின் ரொற்றோவாழ் மக்களின் கலாசாரத்தை உலகுக்கு வெளிக்கொணர்வதாயும், ஒன்றாறியோ மாகாணத்தை சர்வதேசப் பார்வைக்கு கொண்டு செல்வதாகவும் பார்க்கப்படுகிறது.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இப்போட்டிகள் 1940ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் 2வது உலக மகாயுத்தம் காரணமாக இது பின்போடப்பட்டு, 1951ம் ஆண்டு ஆர்ஜென்டீனாவில் முதல் போட்டி நடைபெற்றது. 18வது போட்டிகள் 2019ம் ஆண்டு பெரு நாட்டிலுள்ள விமா நகரில் நடைபெறும்.●

Get more from your home by paying less each month



You're richer than you think."

Ragavan (Raga) Ramanathan AMP
Mortgage Development Manager
Platinum Performer

Tel: 416.579.7533
Fax: 416.352.1464
Email: ragavan.ramanathan@scotiabank.com





RESP SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

You can start with a small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான செய்தியுடன் உங்கள் எநிற்கால நலவழங்க்கான முறை

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

**Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns**



S.Ganthy
B.A, Srilanka
Enrollment Officer

**416. 841. 1866
416. 955. 9303**
E.mail: ganthy@rogers.com

அனுப்பிய 'ஜிமேயில்'களை மீளப்பெற புதிய வசதி!

இதுவரை மின்னஞ்சல் சேவையில் இல்லாத புதுவசதியோன்றை 'ஜிமேயில்' இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, 'ஜிமேயில்' தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை அடுத்த 30 நூட்டிக்குள் அதனை 'நிசென்ட்' என்னும் ஓப்ஷன் மூலமாகத் திருப்பிப் பெறலாம். இந்த வசதி தேவைப்படுபவர்கள் 'ஜிமேயில்' செட்டிங்கில் சென்ற எப்ஸ் ஓப்ஷனை அண்டு சென்ட் என்ற பிரிவில் அண்டு (பாம்) என்ற சேவையை எலோபில் செய்ய வேண்டும்.

பிறகு அந்த மாற்றத்தை சேவ (save) செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு, நீங்கள் ஒவ்வொரு மெயிலையும் அனுப்பிய பின்னர் ஒரு ஓப்ஷன் வரும். அதில், அனுப்பிய மெயிலை திரும்பப்பெற அன்சென்ட் (send) என்ற ஓப்ஷனை கிளிக் செய்தால் போதும், உங்கள் மின்னஞ்சல் திரும்பி வந்துவிடும்.

Canada's New Citizenship..

against humanity, security, other human or international rights violations, and organized criminality).


Your citizenship can be revoked or denied if you are: A dual citizen, or a PR in Canada; AND, A member of an armed force or an organized armed group engaged in armed conflict with Canada; AND/OR, Convicted of terrorism, high treason, treason, or spying offences, depending on the sentence received.

If you are a PR serving with, or on exchange with, the Canadian Armed Forces, you can apply for citizenship under a fast-track process. If you were a member of the Canadian Armed Forces (CAF) or a foreign military member who is/was attached or seconded to the CAF, you can apply for citizenship under a fast-track citizenship process.●

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)

உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஷக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற
சிவா
கணபதிப்பிள்ளை

அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathy Pillai

Dealing Representative

418 899 6044

email
s.kanapathy.pillai@cefi.ca

R & S AUTO SALES
Top Quality Used Car Dealer


வங்கியால் உடனமைப்படுத்தப்பட வாகனங்களை விற்பது மது விசேட நிறை

36 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Repossessed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



மது சீர்ப்பான சேவையால் அதிக உயர் விருது பெற்ற
Radha

R & S Auto Sales Inc.
Radha Motor Inc.

3030 Markham Road
Scarborough, ON

416-412-3838
416-836-5825



எஸ். காந்தி

வெள்ளிப் பணம்

95

வெள்ளிப்பணத் தொடரில் இம்முறை நாம் வாழும் ஒன்றாரியோ மாகாணத்தில் வேலை வாய்ப்பு பற்றிய தகவலாக அமைகிறது.

இந்த வருடம் வைகாசி மாதம் ஏறத்தான் 43900 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

2008ம் ஆண்டுக்குப் பின்னர் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதகமான நிலை என சொல்லப்படுகிறது. இவற்றில் கூடுதலான வேலைவாய்ப்புகள் கல்விச் சேவைகள், நிதி நிறுவனங்கள், காப்புறுத்துறை போன்றவற்றிலும் மற்றும் மீன்பிடி வணத்துறை, சுரங்கத் தொழில், கைத்தொழில்துறை உள்ளடங்குகின்றது.

கல்விச் சேவையில் 28,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்கான காரணமாக அமைந்தது சிறுவர்களுக்கான Kindergarten வகுப்புகள் ஒன்றாரியோ மாகாணம் முழுவதும் முழுநேர வகுப்புகளாக மாற்றப்பட்டதாகும்.

ஏறத்தான் கடந்த ஒரு வருடத்தில் அதாவது 2014ம் ஆண்டு வைகாசி மாதத்தில் இருந்து இந்த வருடம் வைகாசி மாதம் வரையில் 12,000 வேலை வாய்ப்புகள் தொழிற்சாலைகள் ஓால் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய டாலரின் பெறுமதி வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றன.

ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள நகரங்களின் அடிப்படையில் Kingston, Oshawa, Toronto, Guelph, Windsor போன்றவை கூடிய வேலையில்லாதவர் உடைய இடங்களாக இருக்கின்றது.

ஒன்றாரியோ மாகாண அரசு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக 10 வருட திட்டமாக \$2.7 மில்லியன் பணத்தினை செலவிட்டு வருகின்றது.

மேலே சொல்லப்பட்ட பல்வேறு தகவல்கள், தரவுகள் ஒன்றாரியோவில் வசிப்பவர்களுக்கு மன ஆறுதலை கொடுப்பதாக இருப்பினும் இளைய வயதினருக்கான வேலை வாய்ப்பு விகிதாசாரம் திருப்பதி தருவதாக அமையவில்லை.

அது மாதத்திற்மல்ல தொழில் நிறுவனங்களுக்கு தேவையான தேர்ச்சி பெற்ற தொழில் வாய்ப்புகள் இருந்தும் அதனை நிரப்புவதற்கு தேவையான தொழில் தேர்ச்சி பெற்றவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.

ஏறத்தாழ 30 சதவீதமான தொழில் நிறுவனங்கள் தமக்கு தேவையான தேர்ச்சி (skill) உள்ளவர்கள் இல்லாமல் திண்டாடுவதாக சொல்லப்படுகின்றது. ‘Skills gap’ என்கின்ற விடயம் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. தொழில் அதிபர்களுக்கு தேவையான குறிப்பிட்ட வகையான தேர்ச்சி பெற்ற (skill) தொழிலாளர்கள் தேவைப்படுகின்றார்கள். ஆனால் வேலை தேடுவர்களோ அவர்கள் எதிர்பார்க்கும் தேர்ச்சி பெற்றவர்களாக இல்லாது இருப்பதுநான் இங்கு பெருங்குறைபாடாக காணப்படுகின்றது.

இதனால் ஒன்றாரியோ மாகாணம் வருடாவருடம் 24 பில்லியன் பணத்தினை இழக்கின்றது என ஒரு ஆய்வு அறிக்கை கூறுகின்றது.

இதனால் இத்தகையவர்களை வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கும் நடைமுறையும் காணப்படுகின்றது. உள்நாட்டில் ஒருபுறம் வேலையற்றவர்களின் தொகை அதிகரிக்கின்றது. மறுபுறம் வெளிநாட்டில் இருந்து வெற்றிடங்களை நிரப்பும் முயற்சியும் நடைமுறையில் உள்ளது.

எனவே இந்த ‘skills gap’ என்கின்ற விடயத்தினை சரி செய்வதே முக்கியமானதாகும். ●


NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters



உங்கள்
இல்லங்களை
மானிகையாக்கி

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற நிறுவனம்



தமிழர் தகவல் பிரதிகளை மாதாந்தம்
முத்திரைக் கட்டணம் செலுத்தி
தபாலிலும் பெறமுடியும். விபரங்களுக்கு

416 920 9250

e-mail: tamilsinfo@sympatico.ca

ALL COUNTRIES TAMILS YELLOW PAGE

CANADA & INTERNATIONAL MEDIA, NEWS, WEBSITE BUSINESS ADVERTISEMENTS & DIRECTORY

BIRTHDAY WISHES & ANNIVERSARY :- Wedding & Business

ARANGETRAM :- Bharatham, Mirudangam, Veena & Etc...

MATRIMONIAL :- Marriage Broker Services

JOB AGENCY :- All Kinds of Employment Services

FUNERALS :- Obituaries & Etc...

2296 EGLINTON AVE, EAST @ BIRCHMOUNT RD UNIT 3C LOWER LEVEL SCARBOROUGH - TORONTO - ONTARIO - M1K 2M2 - CANADA
TEL: 416 644 7273 - TEL & FAX: 416 613 2919 - MOB: 416 752 4444 WEB: WWW.TAMILSYELLOWPAGES.COM E-MAIL: TYP@TAMILSYELLOWPAGES.COM

WWW.ENGLISHYELLOWPAGE.COM - WWW.ASIANSYELLOWPAGE.COM



முருகவே பரமநாதன் (ஆழ்கடலான்)

கொடுக்கல் வாங்கல்

கொடுக்கல் வாங்கலை தமிழ்ச் சமுதாயம் குடுக்கல் வாங்கல் எனச் சொல்லும். கொடுக்கல் வாங்கல், போக்கு வரத்து, வரவு செலவு போன்ற தொடர்கள் நம் மொழியில் நிறைய வழக்காற்றில் உண்டு. சீன தத்துவங்களியின் வீட்டு வாசலில் இரு கரங்கள் கொடுக்க இரு கரங்கள் அதை வேண்டுவதாக ஒரு சித்திரம் தீட்டப்பட்டிருந்தது. இது என்ன சொல்கிறது என்றால் மனித இனம் கொடுக்கல் வாங்கல் என்ற நிகழ்வில் அடங்கும் என்பதுதான். இதை நாம் ஆறு அமர இருந்து யோசிப்பதில்லை. வாழ்வின் உலகின் உள்ளடக்கம் இத்தத்துவத்துள் அடங்கும். தீர் இதையே ஒவ்வொருவரும் மனதில் போட்டு சிந்திப்போமாயின் வாழ்வு ஒளிமயமாகும். ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என கண்ணதாகன் பாடியுள்ளார். ஆகக் கொடுக்கல் வாங்கல் சீராம் அமையின் பிராதோ பிரச்சனையோ இல்லை என்னாம். நம் சமயச் சான்றோர்கள் இதில் ஆழங் காற்பட்டுள்ளனர்.

மணிவாசகப் பெருந்தகை
இவ்வாசகத்தைப் பாட்டாக வடித்துள்ளார்.

தந்தது உடன்தனைக் கொண்ட
தென்தன்னைக்

சங்கரா ஆர்கோலோ சதுரர்

அந்த மொன்று இல்லா ஆனந்தம்
பெற்றேன்

யாது நீ பெற்ற தொன்று என்பால்

சிந்தையே கோயில் கொண்ட
எம்பெருமான்

திருப் பெருந்துறை யுறை சிவனே

எந்தையே சசா உடலிடம் கொண்டாய்
யானி தற்கிணோர்கைம் மாறே

கோயில் முத்த திருப்பதிகம் - 20

சதுரர் - கெட்டிக்காரர்,
சதுரப்பாடுடையோர் -
மனிமொழியார்தானே வீரன் என்கிறார்.
காரணம் அவருக்குக் கிடைத்த பரிசு
இறைவன் அருள்பாலித்தமை. இப்பாவிலே
இறைவன் தன்னைக் கொடுத்து,
திருவாசகத்தைப் பெற்று எழுதி
வைத்தானே. எனவே எம்பெருமான்தான்
சதுரர் (வின்னன்) எனப் பொருள்
கொண்டவரும் உண்டு. இப்பாவிலே
சேந்தனார் ஒரு திருப்பல்லாண்டு
பாடியுள்ளார்.

மின்டு மனத்தவர் போமின்கள்

மெய்யடியார்கள் விரைந்து வம்மின்

கொண்டும் கொடுத்தும்

குடிகுடி ஈச்சு ஆட்செய்மின் குழாம் புகுந்து

அண்டம் கடந்த பொருள்

அளவிலாதோர் ஆனந்த வெள்ளப் பொருள்

பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே

பல்லாண்டு கூறுதுமே. (திருப்பல்லாண்டு)

தெய்வீகப் பார்வையிலே வாதவூர்ச் செழுமறை முனிவரும் சேந்தனாரும் இந்தக் கொடுக்கல் வாங்கலைப் பார்த்துள்ளனர்.

இனி இச்செயற்பாடு மக்கள் கூட்டத்தின் மத்தியிலே எப்படி பயன்படுத்தப்படுகின்றதெனப் பார்ப்போம். ஒரு வனிகன் தன் வர்த்தக நிலையத்தில் என்ன செய்கிறார்? முதலீடு செய்து வியாபாரத்தைச் செய்யும்போது கொடுக்கல் வாங்கல்தான் செய்கிறான். பொருட் கொள்வனவு - வாங்குதல், அதை விற்றல், சனசமுதாயத்துக்குக் கொடுத்தல். அவன் செய்யும் கொடுப்பனவைப் பிரேவோர் பொதுமக்கள். ஆனால் இவ்வியாபாரி தரமான பொருள்களையே வேண்டி வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். இதில் மறைந்து நிற்பது பொருளை வேண்டுவோருக்குக் கடன் கொடுப்பது. இதிலே இச்சு பிசகு இன்றி நேர்மையுடனும் நானையத்துடனும் நாம் நடந்து கொள்வது. ஆங்கிலத்திலே இதைத்தான் Give and Take policy என்கின்றனர். இக்கொடுக்கல் வாங்கல் அனுபவம் ஒவ்வொருவரோடும் தொடர்புடையது.

கல்வித்துறையிலே இதன் வெளிப்பாட்டைக் காணலாம். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையே நடைபெறுவது என்ன? கொடுக்கல் வாங்கல்தான். மாணிடத்தின் மனித விழுமியத்தின் உயரிய பக்குவழும் அறிவும் பரிமாறப்படுகிறது. ஆசிரியர்கள் தமிழ்மூளை கல்விச் செல்வத்தை கள்ளங்கபடமின்றி மாணவர்களுக்கு கொடுக்கிறார்கள். மாணவர்களும் அர்வத்தோடு பெற்று சிறந்த பிரஜைகளாக மிலிர்கின்றனர். கல்விச் சந்தையிலே நடப்பதும் கொடுக்கல் வாங்கல்தான். இங்கு பல்கலைக்கழகம் வரையிற் தொழிற்படுவதை நாம் அவதானிக்க முடிகிறது. இவ்வண்ணமே பட்டறை ஒன்றில் இதைக் காணலாம். ஒரு தொழிலாளியின் ஆயுதங்களை வடித்துக் கொடுத்தமைக்கு ஏதோ பொருளாக செய்கின்றான் அந்த மனிதன். பட்டறையைக் கடந்து, கலித் தொழில் செய்பவுலுக்கு கமக்காரன் கலி வழங்குகிறான். அதைப் பெற்று உழைப்பாளி குடும்பத்தை செவ்வனே நடத்துகிறான். இவ்வண்ணமே கடற்றொழிலாளி மீன் பிடிக்கிறான். பொதுமக்கள் பணம் கொடுத்து மீனைப் பெறுவர். பொதுமக்களுக்கும் மீனைர்க்கும் இடையில் இப்பரிமாற்றம் செவ்வனே நிகழ்கிறது அல்லவா? இப்படிக் கூர்ந்து பார்ப்பின் உலக நடைமறையே கொடுக்கல் வாங்கலிற்றான் தங்கியிருக்கிறது என்பதை ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்வானாக. இந்த அடிப்படையிலே கொடுக்கல் வாங்கலில் நேரமை, நானையும் இரு கடன் கொடுக்கிறார். இதை நானையாக நேர்மையாக நீதியாக சொன்ன தவணைக்கு வழங்குவதே மாணிடத்தின் உச்சநிலை. உரிய தவணைக்குக் கொடுக்க முடியாவிடின் முன்னதாகவே போய் பணம் பொடுத்தவருக்கு இன்று வசதியில்லை எப்படியும் நாளைக்குத் தருவேன் என்று கூறி தன் நாக்கைப் பாதுகாப்பதும் உயர்வானதே. எனவே மனிதம் வழுவாமல் வாழ்வோமாக. ●



கன்டா மூர்த்தி

கண்டதைச் சொல்கிறேன்

24

சென்ற மாதம் முகப்புத்தகங்களில் நான் கண்ட குறிப்பித்தக்க பதிவுகளில் அநேகமானவை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இடப்பட்ட பதிவுகள் எனக் கருதப்படக்கூடியவையாக இருந்தன. குறிப்பாக சொல்லப்போனால், இறுதி யுத்தத்தின்போது இந்திய பெண் நாடாளுமன்ற உறுப்பினரிடம் உதவி கோரப்பட்டாக வடக்கு மகாணசபையின் பெண் உறுப்பினர் தமிழகத்தில் தெரிவித்ததை பலரும் பலதரப்பட்ட நிலையில் விவாதித்துக் கொண்டனர். ஒருபகுதியினர் அதுகுறித்து எழுதும்போது “துரோகம்” என தெரிவிக்க, மறுபகுதியினர் அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுபினர். அதேபோல் வெள்ளெங் கொடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி இலங்கைத் தொலைக்காட்சி ஓன்றில் தெரிவித்த கருத்துக்களை ஒருபகுதி விவாதிக்க மறுபகுதி அந்த தொலைக்காட்சிப் படைப்பாளரின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கருத்துத் தெரிவித்துக் கொண்டது. நோர்வேயின் சமாதானத் தூதுவர் மீண்டும் இலங்கை விடயங்கள் குறித்து ஆர்வம் காட்டுவதை ஒருபகுதி விசான்துடன் விவாதிக்க மறுபகுதியினர் அந்த நடவடிக்கையின் பின்புலத்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஜூன் 13ந்தேதி இலக்கியத் தோட்டம் ரொறங்ரோவில் ஒழுங்கு செய்த இயல் விருது நிகழ்வில் தமிழக எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதல்லவா.. ஜெயமோகனது ஏற்புரை என ஒரு பெரிய பதிவை விருது விழா ஏற்பாட்டாளர் முகப்புத்தகத்தில் பதிந்திருந்தார்.

அப்பதிவில் ஜெயமோகன் சொன்ன ‘வந்த விருதுகள் மதிப்புக்குரியவை. வராதவை பொருட்படுத்தத்தக்கவை அல்ல. ஏனென்றால் ஒரு கட்டத்திற்குப்பின் எந்த வெளிப்புற அங்கீராரும் முக்கியமல்ல. எழுதும்போதுள்ள உள்ளக்கிளர்ச்சிக்கு நிகராக எதுவும் இல்லை. எழுதுவது எழுதுவன் உள்ளத்தை ஒளிகொள்ளச் செய்கிறது. ஒரு தூரியனுக்குக் கீழே ஒரு நிலத்தில் மீண்டும் ஒருமுறை துயிலூழாத ஒரு வாழ்க்கையை அவனுக்கு அளிக்கிறது... நான் எதையும் எழுதுவேன் என எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். எனது எந்த எல்லையையும் நான் உடைத்து திறந்து மீறிச்செல்வேன். இந்தக் தன்னுணர்வே இன்று எனக்கு உற்சாகமுட்டுவதாக இருக்கிறது. ஒவ்வொருநாளையும் ஒளியுடன் விரியச்செய்கிறது. உண்மையில் அதுவே மிகப்பெரிய விருது.” என்றிருந்த பகுதிகள் வாசகனாக பரவசப்படுத்தின. (கடந்த வருடங்களில் இயல் விருது அறிவிக்கப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கருத்துக்களை முகப்புத்தகத்தில் வாரி வீசிய கன்டா இலக்கிய ஆர்வலர்கள் பலரும் இவ்வாண்டு இயல் விருது தெரிவுகள் குறித்து ஏனோ அதிகம் அலட்சிக் கொள்ளவில்லை. அதிசயம்தான்.)

நாட்டு நடப்புச் செய்திகளைக்கூட முகப்புத்தகத்துடாகத்தான் படித்து அறிவார்கள் இருக்கிறார்கள் என்ற நிலைமைக்கு உலகம் போய்க் கொண்டு இருக்கிறது. ஒரு செய்திக்கு அந்தச் செய்தியை படிப்பவர்கள் உடனே உடனே இடும் பின்னாட்டங்களும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.


தமிழக முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா மீண்டும்(ம) வந்ததை சென்ற மாதம் முகப்புத்தக உலகம் கோலாகலமாகப் பார்த்தது. அவரது பதவியேற்பையொட்டிய ஆடல் பாடல் பாடல் விடியோக்கள் முகப்புத்தகத்தைக் கலகலக்க வைத்தன. அதிமுக தொண்டர்களின் உற்சாகத்தைக் கண்டு வருந்திய ஒருவர் பதிந்த பதிவு கீழே:

“மனம் சேர்க்க மட்டுமே கறுவேப்பிலைகள் பயன்படுத்தப்படுகின்றனவே அன்றி அவற்றின் மேன்மை கருதியல்ல. அவற்றின் மகத்துவம் புரிந்து அதை அங்கீரித்துமல்ல. அதனால் தான் கறுவேப்பிலைகள் எல்லாம் இலையின் ஒருத்தில் ஒதுக்கியே வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் விருந்துண்ணும் வாய்க்கு அருகில் கூட அவை அனுமதிக்கப்படுவதில்லை. அந்த சூட்சும் புரியாத கறுவேப்பிலைகளோ கறிவிருந்தில் தமிழை கிளிஸ்பிபோட்டதற்கே களித்துக் குதியாட்டம் போடுகின்றன. அந்தோ பரிதாபம். கறிவேப்பிலைகளே நீங்கள் மருத்துவ குணம் நிறைந்த மகத்தானவர்களே. ஆனால் சமையலில் சேர்த்து விருந்தில் ஒதுக்கப்படுதலின் பின்னிருக்கும் ஆழமான ஒதுக்குதலின் அடிப்படையை உணர்ந்து தெளியாதவரை

நீங்கள் வெறும் கறுவேப்பிலைகளாக மட்டுமே நடத்தப்படுவீர்கள் என்பதை மட்டும் உணர்வீராக!”


இந்திய இராணுவம் மியான்மாரின் எல்லையில் புகுந்த செய்தி முகப்புத்தகத்தில் பலதரப்பட்ட எதிர்வினைகளைச் சம்பாதித்துக் கொண்டது. இந்தியாவின் அந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் கலவரப்பட்டிருக்கும் என்றே பலரும் முகப்புத்தகத்தில் தெரிவித்துக் கொண்டிருந்தனர். “நான் மியான்மார் இல்லை என்று பாகிஸ்தான் அறிக்கை விட நான் மன்மோகனினிச் இல்லை என்று மோடி சொன்னாராம்” என ஒருவர் பதிவிட்டிருந்தார். தாக்குதல் குறித்த விபரங்களை இந்தியாவே மியான்மாரோ தெளிவாக சொல்லாததையிட்டு இன்னொருவர் “இப்போதெல்லாம் முழுப்புசினிக்காயை மறைக்க முடிகிறது” என ஆதங்கப்பட்டார். “போர்கள் இல்லை என்பதால் இராணுவத்தை இந்திய மக்கள் மதிப்புதலில்லை” என இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் சொன்னதற்கு “விடுங்கள் பரிக்கர் ஜி.. போர் ஏற்பட்டால் மக்கள் காறி துப்புவார்களே” அது ஒ.கேயா? என இன்னொருவர் கிண்டலடித்தார். இன்னொருவரோ ஒருபடி மேலே போய் “என்னைய் சட்டமில் கடுகு போடும்போது வெடக்குதே, இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்தியா ஏதும் அனு ஆயுதம் தயாரிக்க முடியாதா?” என்று ஏக்கமாக கேட்டிருந்தார்.

தமிழகத்தின் சன் ரிவியின் ஒஸிப்பு உரிமத்திற்கு தடையேற்படுவது குறித்து ‘சன்ரிவியை முடினால் சங்கியர்’ கடுமைப்பங்கள் பாதிக்கப்படும்” என அதன் உரிமையாளர் கலாந்தி மாறன் தெரிவித்த செய்திக்கு ஒருவர் “ஆனா சிரியல் பார்க்காமல் 5 லட்சம் கடுமைப்பங்கள் நல்லாயிருக்கும்.” எனப் பின்னாட்டம் இட்டு தொலைக்காட்சிப் படங்களை கிண்டலடித்தார். தன்னைத்தானே படம் எடுத்து முகப்புத்தகத்தில் இடும் பெண்களை நாளினமாக ஒருவர் “செல்:பி எடுத்து செல்:பி எடுத்தே பல செல்விகள் திருமதிகள் ஆகவிட்டனர்” எனக் குறிப்பிட்டு ரசிக்க வைத்தார். ரொலிலிஷ் படமான ஜூராளிக் பார்க் சென்ற மாதம் கோலாகலமாக வெளிவந்ததல்லவா.. படத்தை விளம்பரப்படுத்தியதில் முகப்புத்தகத்திற்கும் பெரும் பங்குண்டு. அப்பத்தில் டைடை ஸோர்கள் மோதும் காட்சிகளை ரசித்த எங்கட தமிழ் ரசிகர் ஒருவர் இட்ட பதிவு இது: தமக்குள்ளே சண்டை போட்டு அழிஞ்ச இனக்கள் இரண்டு. ஒன்று தமிழ் இனம். மற்று டைடை ஸோர் இனம்.●



Allstate
INSURANCE

Call me today for a free auto insurance quote!



Harry Kulasegaram

Pickering Agency

416-826-4298

hkulasegaram@allstate.ca

905-421-0005 ext. 5016

PEACE 10/13

Trademark owned by Allstate Insurance Company of America under license by Allstate Insurance Company of Canada. ©2013 Allstate Insurance Company of Canada.

அர்ச்சான் & வேள்

அனைத்துவகை பூஜைப்பொருட்களின் களஞ்சியம்



பூஜைப்பொருட்கள்
மல்லகைச்சரும்
பூக்கள் பூமாலைகள்
பரதநாட்டிய ஆபரணங்கள்
வீட்டியோ புகைப்படம்
தீஞ்சப்பங்கள் பாடல்கள்

All temple pooja items
Fresh jasmine and flower garlands
Dance items
HD Video & Photography
Passport photos



"உங்கள் தில்லம்தோறும் இறையானால் வற"

416-292-0033 www.archanas.ca

2950 Kennedy Rd. Unit 6, Scarborough (One Block North of Finch)

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.
Almost All Services Available



647 289 6164

R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

• Credit Counseling • Accounting & Tax Services •

Scholarship Plan [RESP]

Any Referral Service

Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவாடிவேல்



* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கண்டாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல்வைத்தியர்.

**MONDAY - SATURDAY
(416) 266-5161**

(Near Kennedy Subway - Rainbow Village Building)

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit #7
Scarborough, Ontario M1K 5JB



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

Registered as a private career college under the Private Career Colleges Act, 2005



Register for a Diploma Course
and receive a

(offer valid until Dec 31, 2014 - some conditions apply)

NOW ACCEPTING
INTERNATIONAL STUDENTS!



WWW.COMPUTEK.EDU

Toronto Campus
301-2347 Kennedy Rd.
416.321.9911

Markham Campus
202-7 Eastvale Dr.
905.471.3344

Scarborough Campus
248-2390 Eglinton Ave. E.
416.285.9941

Diploma Programs:


- Community Services Worker (CSW)**
- Personal Support Worker (PSW)**
- Early Childcare Assistant (ECA)**
- Medical Office Admin. (MOA)**
- Accounting & Payroll Admin.**
- Computerized Accounting**
- Int. Application Development**
- Ent. Network Engineering**
- Business Administration**
- Network Engineering**

Are you unemployed or under-employed?
Are you receiving or received EI?
Re-entering workforce after Maternity or Parental leave?

Second Career provides laid-off workers with
skills training to help them find jobs in
high-demand occupations in Ontario

**SECOND CAREER
&
OTHER FUNDING
OPTIONS AVAILABLE
CALL FOR DETAILS**

Financial assistance may be available for those who qualify



DR. ILLANGO & ASSOCIATES

ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

BRACE FOR A GREAT SMILE



New Location

SCARBOROUGH

3852 Finch Ave. East,
Suite 204 & 303
Scarborough, ON.
Tel: 416 292 7004

BRAMPTON / MISSISSAUGA

7920 Hurontario St.,
Unit 37
Brampton, ON
Tel: 905 457 1700

FREE ! Real Estate Classes



Successful Real Estate Office With Over 300 Salespeople



2012




2011



2010

★No Franchise Fees ★No Monthly Fees ★No Desk Fees
International Award Winning Office
Top 5th HomeLife Office In Canada-2012

- Atractive Commission Split.
- Over 300 Salespersons.
- Daily Training, Full Services Office
- 24 Hrs Access to the Office
- Office Open 7 Days/ Week



HOMELIFE /FUTURE REALTY INC., Brokerage
205 -7 Eastvale Dr, Markham, Ontario, L3S 4N7
Bus: 905.201.9977 | 416.264.0101

*Based on TREB data: 2012. (does not include independent or other franchisors). ©2012 HomeLife Realty Services Inc. All Rights Reserved. Each Office is Independently Owned and Operated. Not intended to solicit Agents or Brokers currently under contract.

INDEPENDENTLY OWNED AND OPERATED

Selva Vettyvel
Broker of Record
Tel:416-568-4301